

2. AL-BAQARAH (la vache)



Première sourate posthégirienne; révélée après la sourate des "Fraudeurs". Elle compte 286 versets. Son titre est tiré du verset 67.

Outre des passages traçant le parallèle entre mécréants et croyants et annonçant le sort réservé aux uns et aux autres, la sourate relate, en différents endroits, des récits historiques: création d'Adam; bienfaits octroyés aux enfants d'Israël et ingratitude de ceux-ci; vache à immoler; construction de la Ka'ba par Abraham; combat de David et Goliath.

Par ailleurs, cette sourate instaure certaines prescriptions, légiférant sur: la nouvelle "quibla", la prohibition de certains aliments, la loi du talion pour le meurtre, le jeûne du Ramadan, le divorce, l'allaitement, le veuvage, l'usure et les modalités d'endettement.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Alif. Lām. Mīm.⁽¹⁾
2. Voici le Livre, nul doute à son propos, guide des hommes pieux,
3. qui croient au «Ghaïb»⁽²⁾, qui accomplissent la prière rituelle, qui font des dons charitables sur les biens que Nous leur avons fournis,
4. qui croient en ce qui t'a été révélé, à toi comme en ce qui l'a

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْمُرْسَلِ

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ ﴿١﴾

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴿٢﴾

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن

(1) Ces lettres placées devant quelques sourates font partie de la «mutasâbih» dont Allah Seul détient la signification exacte. Mais elles prouvent le principe du caractère inimitable du Coran, car l'impact de ces lettres impressionne même ceux qui ne les comprennent pas.

(2) "Ghaïb" est tout ce que Allah Seul connaît et se rapporte en général à l'avenir et à la vie future.

été avant toi, et qui ont la ferme conviction de la vie de l’Au-delà.

5. Ceux-là sont sur la voie droite de leur Seigneur; ils seront les bienheureux.

6. Quant aux infidèles, il leur sera égal que tu les avertisses ou non, ils ne croiront pas.

7. Allah a scellé leurs cœurs et leur ouïe, un voile leur couvre la vue; un tourment terrible les attend.

8. Parmi les hommes, certains disent: «Nous croyons en Allah et au Jour Dernier», alors qu’ils ne sont pas croyants.

9. Ils tentent de tricher avec Allah et de tromper les fidèles, mais sans s’en rendre compte, ils ne trompent que leurs propres personnes.⁽¹⁾

10. Un mal ronge leurs cœurs, et Allah le fait croître; ils subiront un douloureux tourment en raison de leur mensonge.⁽²⁾

11. Lorsqu’on leur dit: «Ne semez pas le désordre sur terre», ils rétorquent: «Nous n’agissons que pour le bien.»

12. En fait, ils ne font que

قَبْلِكَ وَيَا آخِرَةَ هُمْ يُوقِنُونَ ﴿٤﴾

أُولَئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٥﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَاءَ عَلَيْهِمْ أَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٦﴾

خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشْوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿٧﴾

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَيَا أَيُّهَا الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ ﴿٨﴾

يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ ﴿٩﴾

فِي قُلُوبِهِمْ مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ ﴿١٠﴾

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ﴿١١﴾

إِلَّا أَنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن

(1) Chez Warsh: «...ils ne cherchent à tromper que leurs propres personnes...»

(2) Chez Warsh : «en raison de leur mauvaise foi».

semer le désordre, mais ils n'en sont pas conscients.

13. Lorsqu'on leur dit «Croyez comme les autres croient», ils disent: «Croirons-nous à la manière des insensés?» En vérité, ils sont eux-mêmes les insensés, sans le savoir.

14. Lorsqu'ils rencontrent les fidèles, ils affirment être croyants. Une fois seuls avec leurs compagnons sataniques, ils leur disent: «Nous sommes assurément avec vous, seulement nous nous moquons [des autres].»

15. Allah méprise leurs jeux et les laisse errer dans leur égarement.

16. Ce sont ceux-là qui ont troqué le droit chemin contre l'errance. Leur négoce est une pure perte et ils sont mal guidés.

17. Leur cas ressemble au cas de celui qui s'avise d'allumer un feu et dès que celui-ci éclaire ceux qui l'entourent, Allah emporte la lumière et les plonge dans une obscurité qui les empêche de voir.

18. Sourds, muets et aveugles, il leur est impossible de se repentir.

19. Ou encore au cas de ceux qui, sous le ciel d'une tornade où se mêlent éclairs, tonnerre et

لَا يَشْعُرُونَ ﴿١٣﴾

وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ
قَالُوا أَنْزِلْ عَلَيْنَا آيَاتِنَا إِنَّهُمْ
هُمُ السَّافِهَاءُ وَلَكِن لَّا يَعْلَمُونَ ﴿١٣﴾

وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا
إِلَىٰ شَيْطَانِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ
مُسْتَهْزِءُونَ ﴿١٤﴾

اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ
يَعْمَهُونَ ﴿١٥﴾

أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرُوا الضَّلَالَةَ بِالْهُدَىٰ
فَمَا رِيحَت تَّجِدُ لَهُمْ وَمَا كَانُوا
مُهْتَدِينَ ﴿١٦﴾

مِثْلَهُمْ كَمِثْلِ الَّذِي اسْتَوْقَدْنَا نَارًا فَلَمَّا
أُضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ
وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ ﴿١٧﴾

صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ ﴿١٨﴾

أَوْ كَصَيْبٍ مِنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ
وَبَرْقٌ يَجْعَلُونَ أَصْبَعَهُمْ فِي آذَانِهِمْ مَنْ

ténèbres, se bouchent les oreilles de peur de mourir foudroyés. Allah cerne les mécréants de partout.

20. Peu s'en faut que l'éclair n'emporte leur vue. Chaque fois qu'il illumine devant eux, ils avancent. Dès que l'obscurité se répand, ils s'arrêtent. Or si Allah le voulait, Il les priverait d'ouïe et de vue car, en vérité, Allah est Omnipotent.

21. Ô hommes! Adorez votre Seigneur qui vous a créés, vous et ceux qui vous ont précédés! Ainsi serez-vous pieux.

22. C'est Lui qui, pour vous, a fait de la terre une demeure et du ciel un édifice au dessus de vous; qui a fait descendre du ciel une eau avec laquelle Il a fait pousser toutes sortes de fruits pour votre nourriture. N'associez donc pas à Allah de faux dieux, alors que vous êtes bien informés.

23. Et si vous avez un doute au sujet de ce que Nous avons révélé à Notre Serviteur, apportez donc une sourate de même nature et invitez les témoins [que vous invoquez] en dehors d'Allah, si vous pensez détenir la vérité!

24. Si vous ne réussissez pas – et vous ne réussirez jamais – alors redoutez un Feu dont les pierres et

الصَّوَاعِقُ حَذَرَ الْمَوْتِ وَاللَّهُ مُخِيطٌ
بِالْكَافِرِينَ ﴿١١﴾

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ
لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا
وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَرِهِمْ
إِنَّا اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٢﴾

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي
خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٣﴾

الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ
بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنْ
الشَّجَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا
وَأَنْتُمْ تَعْلَمُونَ ﴿١٤﴾

وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا
فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا
شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ
صَادِقِينَ ﴿١٥﴾

فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ

la chair des hommes sont le combustible et qui est destiné à recevoir les mécréants.

25. Annonce la bonne nouvelle à ceux qui croient en Allah et qui accomplissent de bonnes œuvres. Ils bénéficieront des jardins du Paradis où coulent des ruisseaux; chaque fois qu'ils en recevront des fruits, ils diront: «Ceci est le même que ce que nous avons reçu auparavant,» car les fruits qui leur seront apportés seront identiques. Là, ils vivront avec des épouses purifiées, dans un bonheur éternel.

26. En vérité, Allah ne dédaigne pas citer en parabole quelque exemple que ce soit [celui] d'un moustique ou de toute autre espèce d'ordre supérieur. Les fidèles y reconnaissent la vérité révélée par leur Seigneur. Quant aux mécréants, ils s'interrogent: «Qu'a voulu signifier Allah par une telle parabole?» Par cela, Il égare beaucoup [de gens] et dirige dans la bonne voie beaucoup [d'autres]. Mais ne seront égarés, en fait, que les pervers.

27. Ceux qui rompent leur pacte avec Allah, après l'avoir scellé, qui coupent les liens établis sur Son ordre, et qui sèment le désordre sur terre; ceux-là sont les vrais perdants.

لِلْكَافِرِينَ ﴿٢٤﴾

وَبَشِّرِ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرٍ رِزْقًا قَالُوا
هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأَنْتُمْ بِهِ
مُتَشَابِهَةٌ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ
فِيهَا خَالِدُونَ ﴿٢٥﴾

*إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا
مَّا بَعُوضَةٌ فَمَا تُوقِحُهَا فَأَمَّا الَّذِينَ ءَامَنُوا
فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا
الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ
بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا
وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ
إِلَّا الْفَاسِقِينَ ﴿٢٦﴾

الَّذِينَ يَتَّقُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ
مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ
أَنْ يُوصَلَ وَيَفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَٰئِكَ
هُمُ الْخَاسِرُونَ ﴿٢٧﴾

28. Comment pouvez-vous ne pas croire en Allah alors que vous étiez inanimés, et Il vous a donné vie? Il vous fera mourir, puis vous ressuscitera et c'est à Lui que vous serez ramenés.

29. C'est Lui qui a créé en votre faveur tout ce qui est sur terre et qui, là-haut, a procédé à la formation de sept cieus. Il est Omniscient.

30. [Rappelle-toi], lorsque ton Seigneur dit aux anges: «Je vais installer un représentant sur terre.» Les anges répondirent: «Y mettras-Tu qui sèmera le désordre et versera le sang [des innocents], alors que nous célébrons Ta louange et glorifions Ton Nom?» Allah dit: «Il y a ce que vous ignorez et que Moi Seul connais.»

31. Il instruisit Adam des noms de toutes les choses, qu'Il exposa ensuite devant les anges en leur disant: «Nommez-les Moi, si vous pensez avoir raison.»

32. Les anges dirent: «Gloire à Toi! Nous ne savons que ce que Tu nous as appris, c'est Toi l'Omniscient et le Sage.»

33. Allah dit à Adam: «Informe-les des noms de toutes ces choses.» Lorsque Adam informa les anges de ces noms, Allah dit aux anges:

كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ
أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ تُمَيِّتُهُمْ ثُمَّ
يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ ﴿٢٨﴾

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَافِي الْأَرْضِ
جَمِيعًا ثُمَّ أَسْتَوَىٰ إِلَى السَّمَاءِ
فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَوَاتٍ وَهُوَ بِكُلِّ
شَيْءٍ عَلِيمٌ ﴿٢٩﴾

وَإِذ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي
الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ
فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ
بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ
مَا لَا تَعْلَمُونَ ﴿٣٠﴾

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى
الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ
إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٣١﴾

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ
الْعَلِيمُ الْحَكِيمُ ﴿٣٢﴾

قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ
بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ
غَيْبَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ

«Ne vous ai-Je pas dit que Je connais le mystère des cieux et de la terre et que Je connais tout ce que vous dévoilez et ce que vous dissimulez?»

34. [Rappelle-toi] lorsque ton Seigneur dit aux anges de se prosterner devant Adam. Tous le firent, excepté Iblis qui, par orgueil, refusa et choisit le camp des mécréants.

35. Nous dîmes: «Ô Adam! Résidez, toi et ton épouse, dans les jardins du Paradis et nourrissez-vous en paix de ses délices là où vous voudrez, mais n'approchez pas cet Arbre, pour ne pas être des transgresseurs.»

36. Ils furent déviés par Satan qui les délogea de là où ils étaient. Nous dîmes alors: «Descendez de là! Vous serez ennemis les uns des autres. Vous avez sur terre un lieu de séjour et de jouissance pour un temps déterminé.»

37. Adam reçut des propos, inspirés par son Seigneur, qui lui pardonna. Son Seigneur est, en vérité, le Pardonneur et le Miséricordieux.

38. Nous dîmes [alors]: «Descendez tous de là!» Quand vous recevrez Mes directives, ceux d'entre vous qui les suivront

وَمَا كُنْتُمْ تَكْفُرُونَ ﴿٣٣﴾

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا
إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ
الْكَافِرِينَ ﴿٣٤﴾

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ
وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا
هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ ﴿٣٥﴾

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي
الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَعٌ إِلَىٰ حِينٍ ﴿٣٦﴾

فَتَلَقَىٰ آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴿٣٧﴾

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي
هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٣٨﴾

n'éprouveront ni crainte ni affliction.

39. Quant aux mécréants qui renient Mes signes révélés, ils seront les hôtes du Feu où ils demeureront éternellement.

40. Ô Enfants d'Israël! Rappelez-vous les bienfaits que Je vous ai accordés! Respectez Mon Alliance et Je respecterai la vôtre. Ne craignez que Moi Seul!

41. Ayez foi en Ma révélation, qui confirme ce que vous détenez [déjà]! Ne soyez pas les premiers à la renier! Ne vendez pas Mes signes révélés à vil prix. Redoutez-Moi, Seul!

42. Evitez d'habiller le vrai par le faux et de cacher la vérité, alors que vous êtes bien informés!

43. Accomplissez la prière rituelle, acquittez l'aumône légale et inclinez-vous avec ceux qui s'inclinent [dans l'accomplissement de la prière]!

44. Ordonneriez-vous aux gens de faire le bien tout en oubliant vous-mêmes de le faire, alors que vous récitez le Livre? Etes-vous donc dépourvus de raison?

45. Cherchez secours dans la persévérance et la prière! Celle-ci est certes fort pénible, sauf pour les pieux

وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ
أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿٣٩﴾

يَلْبِسِي إِسْرَاءَ بِلْ أذْكَرُوا نِعْمَتِي الَّتِي أَنْعَمْتُ
عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ
فَارْهَبُونَ ﴿٤٠﴾

وَأَمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ
وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ ۗ وَلَا تَشْتَرُوا
بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ ﴿٤١﴾

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْفُمُوا الْحَقَّ وَأَنْتُمْ
تَعْلَمُونَ ﴿٤٢﴾

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ ﴿٤٣﴾

۞ أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ
وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ ﴿٤٤﴾

وَأَسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ
إِلَّا عَلَى الْخَاشِعِينَ ﴿٤٥﴾

46. qui ont la certitude qu'ils vont rencontrer leur Seigneur et qu'à Lui se fera leur retour.

47. Ô Enfants d'Israël! Rappelez-vous les bienfaits dont Je vous ai comblés. Je vous ai favorisés par rapport à tout le monde.

48. Redoutez le jour où aucune personne ne pourra répondre pour une autre, où aucune intercession ne sera acceptée ni aucun rachat admis et [où les impies] n'auront aucun secours!

49. [Rappelez-vous aussi que] Je vous ai délivrés du joug de Pharaon et des siens, qui vous soumettaient aux pires supplices, égorgeant vos fils tout en épargnant vos filles. C'était là, de la part de votre Seigneur, une épreuve terrible.

50. [Rappelez-vous] lorsque Nous avons fendu les eaux de la mer pour vous frayer un passage sûr et que Nous avons, sous vos yeux, englouti Pharaon et les siens.

51. [Rappelez-vous] lorsque Nous avons donné à Moïse un délai de quarante nuits et que, en son absence, vous avez eu le tort d'adorer le Veau d'or.

52. Nous vous avons ensuite pardonné [vos forfaits] afin que vous soyez reconnaissants.

الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلتَقُوا رَبَّهُمْ وَأَنَّهُمْ إِلَيْهِ
رَاجِعُونَ ﴿٤٦﴾

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ
عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ ﴿٤٧﴾

وَاتَّقُوا يَوْمًا لَا تَجْرِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا
وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ
وَلَا هُمْ يُنصَرُونَ ﴿٤٨﴾

وَإِذْ نَجَّيْنَاهُكُمْ مِنَ آلِ فِرْعَوْنَ
يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُدَبِّحُونَ
أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ
بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ ﴿٤٩﴾

وَإِذْ فَرَقْنَا بِكُمْ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا
آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ ﴿٥٠﴾

وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ
الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ﴿٥١﴾

ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّن بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ
تَشْكُرُونَ ﴿٥٢﴾

53. [Rappelez-vous] lorsque Nous avons révélé à Moïse le Livre et la Loi, afin que vous soyez guidés vers le salut.

54. [Rappelez-vous] aussi lorsque Moïse dit à son peuple: «Ô mon peuple ! Vous avez été coupables envers vous-mêmes en adorant le Veau d'or. Repentez-vous donc à votre Créateur en tuant vous-mêmes les coupables parmi vous⁽¹⁾. Cela sera apprécié par votre Créateur qui vous a accordé Son pardon. Il est le Pardonneur, le Miséricordieux.»

55. Vous dites alors à Moïse: «Nous ne te croirons jamais, tant que nous n'aurons pas vu Allah de façon manifeste!» Aussitôt, la foudre s'abattit sur vous. Vous en étiez témoins.

56. Nous vous avons ensuite ressuscités afin que vous soyez reconnaissants.

57. Puis, Nous vous avons aussi protégés par l'ombrage des nuées et avons fait descendre pour vous la Manne céleste et les Cailles, [en vous disant:] «Mangez des meilleurs mets que Nous vous offrons.» En fait, ils ne Nous ont pas lésé; [car,

وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ
لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿٥٣﴾

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّمَا ظَلَمْتُمْ
أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى
بَارِيكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَٰلِكُمْ
خَيْرٌ لَّكُمْ عِنْدَ بَارِيكُمْ فَتَابَ عَلَيْكُمْ
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ ﴿٥٤﴾

وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنُ لَكَ حَتَّى نَرَى
اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ
تَنْظُرُونَ ﴿٥٥﴾

ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ
تَشْكُرُونَ ﴿٥٦﴾

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ
الْمَنَّاءَ وَالسَّلْوَى كُلًّا مِنْ طَيِّبَاتِ
مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَنَّمْنَا وَلَٰكِن كُنَّا
أَنْفُسَهُمْ يَظَاهِرُونَ ﴿٥٧﴾

(1) Ce verset donne lieu à des interprétations divergentes. Nous avons suivi ici l'une de celles rapportées par Al Qurtubi selon laquelle il est ordonné à ceux qui n'ont pas adoré le Veau d'or de tuer les autres.

en désobéissant,] ils ne se sont fait tort qu'à eux-mêmes.

58. [Rappelez-vous] lorsque Nous vous dîmes: «Entrez dans cette cité et consommez-en les délices partout où il vous plaira! Mais ne franchissez sa porte qu'en vous prosternant et en prononçant la prière de rémission. Ainsi pardonnerons-nous vos péchés et Nous accorderons un supplément de récompense aux meilleurs d'entre vous.»⁽¹⁾

59. Les injustes parmi eux ont substitué aux formules de prière qui leur ont été dites des propos autres. Nous avons alors infligé aux injustes un châtement descendu du ciel, en raison de leur conduite perverse.

60. [Rappelez-vous] lorsque Moïse demanda de l'eau à boire pour son peuple ; Nous lui dîmes: «Frappe le rocher avec ton bâton!» Aussitôt, douze sources d'eau jaillirent, et chaque tribu sut là où elle devait s'abreuver. Mangez donc et buvez de ce que Allah vous a accordé! Evitez de répandre la discorde sur terre!

61. [Rappelez-vous] lorsque vous dites à Moïse: «Nous ne pouvons supporter de consommer

وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا
مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَاَدْخُلُوا الْبَابَ
سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرَ لَكُمْ
خَطِيئَتِكُمْ وَسَبِّحْ
الْمُحْسِنِينَ ﴿٥٨﴾

فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ
لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ
السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ ﴿٥٩﴾

﴿وَإِذْ أَسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ
بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَا
عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرِبَهُمْ
فَكُلُوا وَأَشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي
الْأَرْضِ مُفْسِدِينَ ﴿٦٠﴾

وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ
وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا

(1) Chez Warsh: «Vos péchés seront ainsi pardonnés ... »

[toujours] une même nourriture. Prie donc ton Seigneur pour qu'Il nous sorte des produits de la terre: des légumes, des concombres, de l'ail, des lentilles, des oignons.» Moïse dit: «Préféreriez-vous les biens d'ici-bas à ceux, bien meilleurs (de la vie de l'Au-delà)? Descendez dans une cité⁽¹⁾ et vous aurez ce que vous réclamez.» (Il s'ensuivit) qu'ils furent frappés du sceau de l'humiliation et de la pauvreté et encoururent la colère d'Allah pour avoir renié Ses signes et s'être permis d'attenter injustement à la vie des Prophètes. Telle fut [la conséquence] de leur désobéissance et de leur transgression.

62. En vérité, tous ceux qui croient en Allah et au Jour Dernier et qui font le bien, qu'ils aient été auparavant croyants, juifs, chrétiens ou sabéens, ne connaîtront ni inquiétude ni chagrin.

63. [Rappelez-vous] lorsque Nous agréâmes votre pacte, et que Nous dressâmes le Mont At-Ṭūr au-dessus de vous en disant: «Tenez fermement ce que Nous vous avons octroyé et suivez son contenu afin que vous soyez des gens pieux.»

تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَائِهَا
وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصِلِهَا قَالِ
اَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ
خَيْرٌ أَهَيْطُوا مِصْرًا فَإِن لَّكُمْ مَا سَأَلْتُمْ
وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ
وَبَاءَ وَيَغْضَبُ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ
كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ
النَّبِيِّينَ بَغْيًا ذَلِكُمْ بِمَا عَصَوْا
وَكَانُوا يَعْتَدُونَ ﴿٦٦﴾

إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّالِحِينَ
وَالصَّابِرِينَ مَنْ ءَامَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ
وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٦٢﴾

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ
الطُّورَ خُذُوا مَا ءَاتَيْنَاكُمْ بِقُوَّةٍ
وَأَذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿٦٣﴾

(1) Nous rendons ainsi le mot "miṣr" qui peut désigner l'Égypte ou «une cité» comme le corrobore le verset 161 de la sourate 7.

64. Puis vous vous êtes rétractés et, n'eût été la bonté d'Allah et Sa miséricorde, vous auriez été du nombre des perdants.

65. Vous avez été informés du sort de ceux d'entre vous, qui ont transgressé l'observance du Sabbat et à qui Nous avons dit: «Soyez des singes abjects!»

66. Nous avons fait de leur cas un exemple pour leurs contemporains et pour la postérité et une exhortation pour les hommes pieux.

67. [Rappelez-vous] lorsque Moïse annonça à son peuple: «Allah vous ordonne de sacrifier une vache». Ils répondirent: «Te moquerais-tu de nous?» Moïse dit: «Allah me préserve d'être du nombre des ignorants!»

68. Ils dirent: «Prie ton Seigneur pour qu'Il nous indique comment est cette vache!» Moïse répondit: «Il dit qu'il s'agit d'une vache qui n'est ni trop vieille ni trop jeune, d'un âge moyen. Exécutez donc l'ordre qui vous a été donné!»

69. «Prie ton Seigneur de nous préciser sa couleur» dirent-ils. «C'est une vache d'un jaune éclatant, plaisante à voir» répondit-il.

70. «Prie ton Seigneur: qu'Il nous précise comment elle est, car

ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ ﴿٦٤﴾

وَلَقَدْ عَلَّمْتُمُ الَّذِينَ آعْتَدُوا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ ﴿٦٥﴾

فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ ﴿٦٦﴾

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقْرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ ﴿٦٧﴾

قَالُوا أَدْعُنَا رَبَّنَا يَبِينْ لَنَا مَا هِيَ قَالِ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقْرَةٌ لَا فَارِضٌ وَلَا بَكْرٌ عَوَانَ بَيْنَ ذَلِكَ فَاَفْعَلُوا مَا تَأْمُرُونَ ﴿٦٨﴾

قَالُوا أَدْعُنَا رَبَّنَا يَبِينْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقْرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسْرُّ النَّظِيرِينَ ﴿٦٩﴾

قَالُوا أَدْعُنَا رَبَّنَا يَبِينْ لَنَا مَا هِيَ إِنْ الْبَقْرَ

les vaches se ressemblent à s'y méprendre. [Ainsi] serons-nous, s'il plaît à Allah, bien guidés.»

71. Moïse répondit: «Allah dit: Ce n'est pas une bête de somme destinée à labourer la terre ou à tirer les eaux d'irrigation. Elle est d'une couleur unie, sans tâche.» «A présent, tu nous as bien donné l'indication exacte» admirèrent-ils. Ils la sacrifièrent après un bon moment d'hésitation.

72. [Rappelez-vous] lorsque vous commîtes un meurtre qui suscita une discorde entre vous. Allah, cependant, révéla ce que vous aviez dissimulé.

73. Nous avons alors dit: «Frappez la victime avec une partie de la vache.» Ainsi Allah ressuscite-t-Il les morts et vous fait-Il voir Ses signes afin que vous raisonnez.

74. Vos cœurs se sont par la suite endurcis. Ils sont devenus comme des rocs ou même plus durs car, parmi les rocs, il en est d'où jaillissent des ruisseaux, d'autres qui se fendent pour laisser couler l'eau, et d'autres encore qui s'affaissent par crainte d'Allah. Allah n'est pas inattentif à ce que vous faites.

75. Espérez-vous qu'ils (les juifs) embrassent votre foi alors

تَشَبَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ ﴿٦٠﴾

قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ
وَلَّا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيهَا قَالُوا
الْفَن جِئْتَ بِالْحَقِّ فذبحوها وما كادوا
يُقْعَلُونَ ﴿٦١﴾

وَإِذ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ
مَا كُنْتُمْ تَكْتُمُونَ ﴿٦٢﴾

فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ
الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٦٣﴾

ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ
كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِن مِنَ الْحِجَارَةِ
لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِن مِنْهَا لَمَا يَشَقُّ
فِيخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِن مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ
خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿٦٤﴾

* أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ

que certains d'entre eux se sont permis, après avoir entendu et compris les paroles d'Allah, de les fausser de façon délibérée?

76. Quand ils rencontrent les fidèles, ils disent: «Nous croyons» mais dès qu'ils se retrouvent seuls entre eux, ils se disent: «Entretiendriez-vous ces gens de ce dont Allah vous a instruits pour qu'ils l'utilisent comme argument contre vous, auprès de votre Seigneur? Etes-vous donc dépourvus de raison?»

77. Ne savent-ils pas qu'Allah sait tout ce qu'ils dissimulent et tout ce qu'ils dévoilent ?

78. [D'ailleurs,] certains d'entre eux sont illettrés⁽¹⁾. Leur connaissance des Ecritures n'est que souhaits et conjectures.

79. Malheur à ceux qui, pour un vil prix, écrivent de leurs propres mains un livre et affirment: «Ceci émane d'Allah» alors qu'il n'émane point d'Allah ! Malheur à eux pour ce que leurs mains ont écrit et malheur à eux pour le prix

فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلِمَ اللَّهِ ثُمَّ
يَحْرِفُونَ، مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ
يَعْلَمُونَ ﴿٧٥﴾

وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا
خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا
أَتُحَدَّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ
لِيُحَاجُّوكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ
أَفَلَا تَعْقِلُونَ ﴿٧٦﴾

أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسْرُونَ
وَمَا يُعْلِنُونَ ﴿٧٧﴾

وَمِنْهُمْ أُمِّيُونَ لَا يَعْلمُونَ الْكِتَابَ
إِلَّا الْآمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ ﴿٧٨﴾

قَوْلٍ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ
ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا
بِهِ ثَمَنًا قَلِيلًا قَوْلٍ لَهُمْ مِمَّا كَتَبَتْ
أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ ﴿٧٩﴾

(1) Il s'agit ici du terme "Ummyun" qui a été traduit de manières différentes. Certains l'ont rendu par "analphabètes", ce que nous estimons inexact ; d'autres le traduisent par "les gentils", c'est-à-dire les communautés non juives. Mais généralement les "Ummyun" désigne les communautés auxquelles aucune Ecriture n'avait été révélée avant le Prophète Muhammed, lui-même "Ummi". (cf. s. 7, v. 157 et 158).

qu'ils en ont reçu!

80. Ils ont dit: «Notre passage en Enfer ne sera que de quelques jours.» Dis: «Avez-vous pour cela une promesse d'Allah, Allah tient toujours Ses promesses? Ne prêtez-vous pas plutôt à Allah des propos dont vous ne savez rien?»

81. En fait, quiconque commet des forfaits et se trouve cerné par ses péchés, voilà [bien le cas de] ceux qui seront les hôtes de l'Enfer; ils y vivront éternellement.

82. Quant aux croyants qui accomplissent les bonnes œuvres, ils seront dans le Paradis où ils demeureront éternellement.

83. [Rappelez-vous] lorsque Nous reçûmes votre engagement, vous, Enfants d'Israël, de n'adorer qu'Allah, de prodiguer des bienfaits envers leur père et leur mère, leurs proches, les orphelins, les nécessiteux, de dire de bonnes paroles aux gens, d'accomplir la prière rituelle et de s'acquitter de l'aumône légale. Mais, à l'exception de quelques uns, vous vous êtes rétractés en faisant volte face.

84. [Rappelez-vous] lorsque Nous agréâmes votre engagement de ne pas verser votre sang et de ne pas vous expulser les uns les autres de vos habitations; de votre propre

وَقَالُوا لَنْ نَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا
مَعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا
فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ وَأَمْرٌ تَقُولُونَ
عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٨٠﴾

بَلَىٰ مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ
خَطِيئَتُهُ، فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ
فِيهَا خَالِدُونَ ﴿٨١﴾

وَالَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا
خَالِدُونَ ﴿٨٢﴾

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ
لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينِ
وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ
وَءَاتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا
مِّنْكُمْ وَأَنْتُمْ مُّعْرِضُونَ ﴿٨٣﴾

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ
وَلَا تَخْرُجُونَ أَنْفُسَكُمْ مِّن ديارِكُمْ ثُمَّ
أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تُشَاهِدُونَ ﴿٨٤﴾

aveu vous y avez souscrit, et vous avez témoigné.

85. Mais voilà que vous vous entre-tuez et que vous expulsez certains parmi vous de leurs foyers, vous liguant contre eux par transgression coupable. Quand vous les recevez en prisonniers de guerre, vous les rançonnez alors que leur expulsion est prohibée. Croyez-vous en une partie des Ecritures tout en reniant l'autre? Quelle rétribution serait alors réservée à ceux d'entre vous qui se comportent ainsi, sinon l'avilissement dans la vie d'ici-bas et le tourment le plus atroce le Jour de la Résurrection? Allah n'est pas inattentif à ce que vous faites⁽¹⁾.

86. Voilà ceux qui ont troqué l'Au-delà contre la vie d'ici-bas. Leur tourment ne sera point allégé et ils ne seront guère secourus.

87. Nous avons donné le Livre à Moïse et après lui, Nous avons envoyé d'autres Messagers. A Jésus, fils de Marie, Nous avons donné les Preuves et l'avons soutenu par le Saint-Esprit. Or, chaque fois qu'un Messager vous apporte une révélation contraire à vos penchants, vous vous enflez d'orgueil et soit vous reniez son message soit vous le tuez.

ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنْفُسَكُمْ
وَتَخْرُجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ
تَظَاهِرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ
وَإِنْ يَأْتُواكُمْ أُسْرَىٰ تَقَادُواهُمْ وَهُمْ
مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ
بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ
فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ
إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ
يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ
عَمَّا تَعْمَلُونَ ﴿٨٥﴾

أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرُوا الْحَيَاةَ الدُّنْيَا
بِالْآخِرَةِ فَلَا يَحْقِفُ عَنْهُمْ الْعَذَابُ
وَلَا هُمْ يُنصَرُونَ ﴿٨٦﴾

وَلَقَدْ آتَيْنَا مُوسَىٰ الْكِتَابَ وَقَفَّيْنَا
مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ
مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ
أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ
أَنْفُسُكُمْ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ
وَفَرِيقًا تَقْتُلُونَ ﴿٨٧﴾

(1) Chez Warsh: «... à ce qu'ils font».

88. Ils disent: «Nos cœurs sont voilés»⁽¹⁾, mais c'est plutôt parce qu'Allah les a maudits en raison de leur hérésie. Bien faible est leur foi!

89. Lorsqu'ils reçurent un livre révélé par leur Seigneur confirmant ce qu'ils avaient déjà reçu, alors qu'ils se prévalaient auparavant de l'annoncer aux mécréants, quand ils reçurent donc ce qu'ils connaissaient, ils le renièrent. Maudits soient les mécréants!

90. A quel vil prix n'ont-ils pas vendu leurs âmes! Ils ne croient pas en effet à ce qu'Allah a révélé et s'entêtent à refuser de reconnaître qu'Allah accorde Sa grâce à qui Il veut parmi Ses serviteurs. Ils ont ainsi encouru colère sur colère. Un châtement humiliant attend les mécréants.

91. Quand on leur dit: «Croyez à ce qu'Allah a révélé», ils disent: «Nous croyons à ce qui nous a été révélé» et ils renient [le message] venu après, alors que c'est la vérité confirmant ce qu'ils avaient déjà reçu. Dis-leur: «Pourquoi avez-vous donc tué auparavant les Prophètes d'Allah, si vous étiez croyants?»

وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمُ اللَّهُ
بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ ﴿٨٨﴾

وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِنْدِ اللَّهِ
مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا مِن قَبْلُ
يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا
جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ
عَلَى الْكَافِرِينَ ﴿٨٩﴾

يَسْمَأُ أَشْرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَن يَكْفُرُوا
بِمَا أَنْزَلَ اللَّهُ بَغْيًا أَنْ يَنْزِلَ اللَّهُ مِنْ فَضْلِهِ
عَلَى مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ قَبَاءٌ وَ
يَغْضِبُ عَلَى غَضَبٍ وَلِلْكَافِرِينَ
عَذَابٌ مُّهِينٌ ﴿٩٠﴾

وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا بِمَا أَنْزَلَ اللَّهُ قَالُوا
نُؤْمِنُ بِمَا أَنْزَلَ عَلَيْنَا وَبِكَفْرَاتِكُمْ
وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ قُلْ
فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن
كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٩١﴾

(1) Certains exégètes prennent le mot "gulf" dans le sens de remplis [de science]. Les mécréants prétendent donc ne pas avoir besoin de connaître le message de Muhammed.

92. Moïse vous a apporté les Preuves mais, après son départ, vous avez injustement pris le Veau [comme idole].

93. [Rappelez-vous] lorsque Nous avons agréé votre Alliance et élevé au-dessus de vous le Mont Aṭ-Ṭūr en vous disant: «Tenez fermement ce que Nous vous avons donné et écoutez!» Ils dirent: «Nous avons écouté et désobéi». Par impiété, leurs cœurs se sont fortement attachés à l'adoration du Veau. Dis-leur: «Quels mauvais ordres vous donne votre foi, si vous êtes croyants!»

94. Dis-leur: «Si la dernière Demeure vous est réservée auprès d'Allah, à l'exclusion des autres, souhaitez donc la mort, si vous êtes sincères!»

95. Mais ils ne la souhaiteront jamais sachant ce que leurs mains ont commis; Allah connaît bien les injustes.

96. Certes, tu trouveras que les juifs sont les plus attachés à la vie d'ici-bas, plus que les polythéistes. Chacun d'entre eux aimerait vivre mille ans. Mais la longévitité ne saurait les sauver du châtement. Allah voit bien tout ce qu'ils font.

97. Dis: «Quiconque est ennemi de [l'Ange] Gabriel [doit savoir

﴿وَلَقَدْ جَاءَكُمْ مُوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ
اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ
ظَالِمُونَ ﴿٩٢﴾

﴿وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا
فَوْقَكُمْ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ
بِقُوَّةٍ وَاسْمِعُوا قُلُوبًا سَمِعْنَا وَعَصَيْنَا
وَأَشْرِكُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ
بِكُفْرِهِمْ قُلْ بِشِمَائِلِكُمُ بِهِ
إِيمَانُكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٩٣﴾

﴿قُلْ إِنْ كَانَتْ لَكُمْ الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللَّهِ
خَالِصَةً مِّن دُونِ النَّاسِ فَتَمَنَّوْا
الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٩٤﴾

﴿وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمْت أَيْدِيهِمْ
وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ ﴿٩٥﴾

﴿وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَىٰ حَيَاتِهِ وَمِنَ
الَّذِينَ أَشْرَكُوا يُوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرَ أَلْفَ
سَنَةٍ وَمَا هُوَ بِمُرَزَّازٍ مِّنَ الْعَذَابِ
أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ ﴿٩٦﴾

﴿قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ

que] celui-ci, avec la permission d'Allah, a révélé à ton cœur ce Coran qui confirme les messages antérieurs et qui servira de guide et d'heureuse nouvelle aux croyants.

98. Que tout ennemi d'Allah, de Ses anges, de Ses Messagers, de Gabriel et Michaël, sache qu'Allah est l'ennemi des infidèles.»

99. Nous t'avons révélé des versets explicites qui ne seront reniés que par les pervers.

100. Faut-il qu'à chaque fois qu'ils concluent un pacte, une partie d'entre eux le dénonce? C'est que la plupart d'entre eux ne croient pas.

101. Lorsqu'un Envoyé d'Allah est venu leur confirmer le message qu'ils avaient reçu, une partie de ceux qui ont reçu le Livre ont totalement rejeté la révélation du Livre d'Allah, comme s'ils n'en avaient jamais été informés.

102. Ils ont suivi ce que les démons ont diffusé dans le royaume de Salomon. Or Salomon n'était pas mécréant; ce sont les démons qui n'avaient pas de foi. Ils enseignaient la magie aux gens en plus de ce qui a été révélé aux deux anges Hârût et Marût à Babel. Mais ces deux anges n'apprenaient rien à personne sans lui dire: «Nous ne sommes qu'une tentation. Ne sois donc pas

نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا
بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ ﴿١٧﴾

مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ
وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ
عَدُوٌّ لِلْكَافِرِينَ ﴿١٨﴾

وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ
وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ ﴿١٩﴾

أَوْ كَلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ
مِنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللَّهِ مُصَدِّقٌ
لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ
أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ
ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ ﴿٢١﴾

وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكٍ
سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَا كَانَتْ
الشَّيَاطِينُ كَفَرُوا يَعْلَمُونَ النَّاسَ
السِّحْرَ وَمَا أَنْزَلَ عَلَى الْمَلَائِكَةِ بِبَابِلَ
هَرُوتَ وَمَرُوتَ وَمَا يَعْلَمَانِ مِنْ أَحَدٍ
حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا
تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ

mécréant!» [Les apprentis sorciers] apprenaient auprès d'eux ce qui leur permettait de séparer l'homme de sa femme. Mais ils ne nuisent à personne sans la volonté d'Allah. Ils apprennent ce qui leur nuit et n'a point d'utilité pour eux, sachant que celui qui l'acquiert dans cette vie n'aura point de salut dans l'Autre. A quel mauvais prix ils ont vendu leurs âmes, s'ils savaient!

103. Certes, s'ils avaient été croyants et pieux, la récompense auprès d'Allah aurait été meilleure pour eux, s'ils savaient.

104. Ô croyants! Ne dites pas [au Prophète] "Râ'ina"⁽¹⁾ mais dites: "N'dhurnâ". Ecoutez-le bien. Les mécréants sont voués à un châtement douloureux.

105. Les mécréants parmi les gens du Livre et les polythéistes n'aiment pas que votre Seigneur vous accorde des bienfaits, mais Allah accorde Sa grâce à qui Il veut. A Allah appartient la faveur suprême.

106. Lorsque Nous abrogeons un verset ou que Nous le faisons oublier, Nous lui substituons un

بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَائِرِينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلْقٍ وَلَيْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿١٠٣﴾

وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿١٠٤﴾

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لَا تَقُولُوا رِعْسًا وَقُولُوا نَنْظُرْنَا وَاسْمَعُوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ ﴿١٠٥﴾

مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ﴿١٠٦﴾

* مَا نَسَخَ مِنْ آيَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلَهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ

(1) Les juifs utilisaient ce terme dans un jeu de mots pour insinuer la notion de "ruuna", c'est-à-dire rugosité. Il leur a été commandé d'éviter ce mot et de le remplacer par son synonyme N'dhurnâ qui veut dire: «aie des égards pour nous.» (cf. sourate 4, verset 46.)

autre, encore meilleur ou semblable. Ne sais-tu pas qu'Allah est Omnipotent?

107. Ne sais-tu pas qu'Allah possède le royaume des cieux et de la terre et qu'en dehors d'Allah vous n'avez ni protecteur ni allié?

108. Voudriez-vous donc réclamer à votre Messager ce qui avait été réclamé auparavant à Moïse? Celui qui échange la foi contre la mécréance perd le droit chemin.

109. Beaucoup de gens du Livre, par malveillance, voudraient vous rendre infidèles après que vous avez cru, et que la vérité s'est manifestée à eux. Pardonnez-leur et soyez indulgents, jusqu'à ce qu'Allah fasse connaître Sa décision finale! Allah est Omnipotent.

110. Accomplissez la prière rituelle et acquittez l'aumône légale! Tout ce que vous avancez pour votre propre salut, vous le retrouverez auprès d'Allah. Allah voit bien tout ce que vous faites.

111. [Les gens du Livre] affirment: «Seuls les juifs et les chrétiens seront admis au Paradis.» Tel est leur rêve. Dis-leur: «Apportez votre preuve, si vous êtes véridiques!»

112. Bien au contraire!

كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٦﴾

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ
وَلَا نَصِيرٍ ﴿١٧﴾

أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا
سَأَلَ مُوسَى مِنْ قَبْلُ وَمَنْ يَتَّبِعِ الْكُفْرَ
بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ ﴿١٨﴾

وَدَكَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ
لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ
كُفَّارًا حَسَدًا مِّنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِّنْ
بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا
وَأَصْفَحُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرٍ إِنَّ اللَّهَ
عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٩﴾

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
وَمَا تَقْدُمُوا لَأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ
عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٢٠﴾

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَن كَانَ
هُودًا أَوْ نَصْرِيًّا تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا
بُرْهَانَكُمْ إِن كُنْتُمْ صَادِقِينَ ﴿٢١﴾

بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ

Quiconque se soumet sincèrement à Allah aura sa rétribution auprès de son Seigneur et n'éprouvera ni crainte ni affliction.

113. «La foi des chrétiens est sans fondement» affirment les juifs; «La foi des juifs est sans fondement» rétorquent les chrétiens, alors que les uns et les autres récitent les Ecritures. Bien avant qu'ils ne le disent, ceux qui ignoraient [le Livre] disaient la même chose [des juifs et des chrétiens]. Allah tranchera leur différend le Jour de la Résurrection.

114. Y a-t-il plus injuste que celui qui s'oppose à l'invocation d'Allah dans Ses mosquées et qui œuvre à leur destruction? Ceux-là ne devraient y pénétrer que tremblants de peur. Ils seront couverts de honte dans la vie d'ici-bas et soumis dans la vie de l'Autre à un tourment terrible.

115. Allah est le Maître de l'Orient et de l'Occident. Où que vous vous tourniez, vous êtes en face d'Allah. Allah est Immense et Omniscient.

116. Certains affirment qu'Allah S'est donné un fils. Non! Gloire à Lui ! A Lui appartient tout ce qui est dans les cieux et sur terre. Tout Lui est soumis.

117. Créateur [sans modèle

أَجْرُهُ عِنْدَ رَبِّهِ، وَلَا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿١١٣﴾

وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصْرَىٰ عَلَىٰ شَيْءٍ
وَقَالَتِ النَّصْرَىٰ لَيْسَتِ الْيَهُودُ عَلَىٰ شَيْءٍ
وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كَذَلِكَ قَالَ الَّذِينَ
لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَاللَّهُ يَحْكُمُ
بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ
يَخْتَلِفُونَ ﴿١١٣﴾

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسْجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ
فِيهَا اسْمُهُ، وَسَعَىٰ فِي خَرَابِهَا أُولَٰئِكَ
مَا كَانُوا لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ
لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ
عَذَابٌ عَظِيمٌ ﴿١١٤﴾

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُولَٰؤُوا فِئْتَمَّ وَجْهُ
اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ ﴿١١٥﴾

وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَ اللَّهِ، بَلْ لَّهُ
مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ كُلُّ لَّهُ
قَلْبُونَ ﴿١١٦﴾

بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَىٰ أَمْرًا

préalable] des cieux et de la terre, lorsqu'Il décide d'une chose, Il lui suffit de dire: «Sois!» et la chose se fait.

118. Les ignorants [parmi les infidèles] disent: «Que ne puissions-nous entendre directement les paroles d'Allah ou recevoir un signe de Lui!» Ainsi avaient déjà dit les générations qui les ont précédés, et qui avaient la même pensée. Or Nous avons rendu les signes évidents pour ceux qui croient fermement.

119. Nous t'avons envoyé avec un message de vérité pour annoncer l'heureuse nouvelle et avertir du châtement. Tu n'as pas à répondre des damnés⁽¹⁾ de l'Enfer.

120. Juifs et Chrétiens ne seront jamais satisfaits de toi tant que tu n'auras pas suivi leur confession. Dis alors: «La Direction d'Allah est la seule direction du Salut.» Si tu suis leurs passions, après avoir reçu la révélation de la science, tu n'auras ni allié ni défenseur contre [le courroux d']Allah.

121. Ceux à qui Nous avons donné les Ecritures et qui en font une lecture juste, ceux-là y croient vraiment, tandis que ceux qui les renient seront les perdants.

فَإِنَّمَا يَقُولُ لَهُ، كُنْ فَيَكُونُ ﴿١١٧﴾

وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا
اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ
مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ تَشَبَهَتْ قُلُوبُهُمْ
فَدَبَبْنَا الْأَيَاتِ لِقَوْمٍ يَوقِنُونَ ﴿١١٨﴾

إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا
وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ ﴿١١٩﴾

وَلَنْ تَرْضَىٰ عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ
تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنْ هَدَىٰ اللَّهُ هُوَ الْهَدَىٰ
وَلَئِنْ أَتَبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ
الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ ﴿١٢٠﴾

الَّذِينَ ءَاتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَتَّىٰ تَلَوتِهِ
أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗ وَمَنْ يَكْفُرْ بِهِ ۗ فَأُولَئِكَ
هُمُ الْخٰسِرُونَ ﴿١٢١﴾

(1) Chez Warsh: «Tu n'as pas à t'occuper des damnés.»

122. Ô Enfants d'Israël! Rappelez-vous les bienfaits dont Je vous ai comblés. Je vous ai favorisés par rapport à tout le monde.

123. Redoutez le jour où aucune âme ne répondra pour une autre, où aucun rachat ne sera accepté, où aucune intercession ne sera admise et où personne [parmi les mécréants] ne sera secourue.

124. [Rappelle-toi] lorsque ton Seigneur éprouva Abraham en lui assignant certaines prescriptions. Lorsqu'il les eut accomplies, Allah lui dit: «Je te proclame guide des humains.» Abraham dit: «Et ma postérité?» Le Seigneur dit: «Mon pacte n'inclut pas les injustes.»

125. [Rappelle-toi] lorsque Nous fîmes de la Demeure [mecquoise] un endroit où les hommes se retrouvent souvent et se sentent en sécurité. Faites⁽¹⁾ de la Station d'Abraham un lieu de prière. Nous avons confié à Abraham et à Ismaël la mission de purifier Ma Demeure pour ceux qui viennent y effectuer le circuit rituel, y observer la retraite cultuelle, s'y incliner et s'y prosterner en prière.

126. Lorsqu'Abraham implora: «Seigneur! Fais de ce lieu un sanctuaire sûr! Accorde à ses

يَبْنِي إِسْرَائِيلَ أَذْكَرُوا نِعْمَتِي الَّتِي أَنْعَمْتُ
عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ ﴿١٢٢﴾

وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا
وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ
وَلَا هُمْ يُنصَرُونَ ﴿١٢٣﴾

* وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ
ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ ﴿١٢٤﴾

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنَاً وَاتَّخِذُوا
مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ
وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ ﴿١٢٥﴾

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا
وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ

(1) Chez Warsh: «...qu'ils firent de la Station d'Abraham....»

habitants, parmi ceux qui croient en Allah et au Jour Dernier, des produits de la terre!» Le Seigneur dit: «Et aux infidèles⁽¹⁾, J'accorderai une jouissance éphémère puis les contraindrai à subir le tourment du Feu, misérable destin!»

127. Lorsqu'Abraham et Ismaël élevèrent les assises de la Demeure et implorèrent: «Seigneur! Puisses-Tu agréer nos œuvres; Tu es Celui qui entend tout et sait tout.»

128. «Seigneur! Fais de nous deux des soumis à Ton ordre, de notre postérité une communauté soumise à Toi, montre-nous les lieux sacrés de nos rites et accorde-nous Ton pardon; c'est Toi le Pardonneur et le Miséricordieux.»

129. «Seigneur! Puisses-Tu envoyer à nos descendants un Messager issu d'eux, qui leur fasse entendre Tes versets, leur fasse connaître les Ecritures et la Sagesse et les rende plus vertueux; c'est Toi, le Tout-Puissant et le Sage.»

130. Qui donc, sinon un esprit insensé, courant à sa perte, rejetterait la foi d'Abraham? Nous avons, en effet, choisi Abraham parmi Nos élus dans ce monde; dans l'autre monde, il sera parmi les saints.

يَا لِلَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمْتِعُهُ
قَلِيلًا ثُمَّ اضْطَرُّهُ إِلَىٰ عَذَابِ النَّارِ وَيُشْرُ
الْمَصِيرُ ﴿١٢٦﴾

وَإِذ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ
وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ
السَّمِيعُ الْعَلِيمُ ﴿١٢٧﴾

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا
أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ﴿١٢٨﴾

رَبَّنَا وَأَبْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ
آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ
وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ
الْعَزِيزُ الْحَكِيمُ ﴿١٢٩﴾

وَمَنْ يَرْغَبْ عَنِ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ
نَفْسَهُ وَلَقَدْ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّا
فِي الْآخِرَةِ لَمِن الصَّالِحِينَ ﴿١٣٠﴾

(1) Certains exégètes pensent que l'expression «Et aux infidèles» fait partie du propos d'Abraham.

131. Lorsque son Seigneur lui ordonna de se soumettre à Sa volonté, Abraham dit: «Je me sou mets au Maître des mondes.»

132. Abraham légua aussi ce commandement à ses fils, comme le fit Jacob, disant: «Ô mes enfants! Allah a choisi pour vous Sa religion. [Tenez vous y] et ne mourez qu'en soumis.»

133. Etiez-vous présents lorsque, sur le point de mourir, Jacob dit à ses fils: «Qu'adorerez-vous après moi?» Ils répondirent: «Nous adorerons ton Dieu, Dieu de tes pères: Abraham, Ismaël et Isaac, un Dieu unique à qui nous sommes bien soumis.»

134. C'est une génération révolue. A elle le fruit de son effort et à vous le fruit du vôtre ; vous n'aurez pas à répondre de leurs actes.

135. Certains disent: «Soyez juifs ou chrétiens pour être sur le bon chemin.» Dis : «Eh bien non! Suivez plutôt la confession d'Abraham, ce croyant sincère, qui n'a jamais été parmi les polythéistes.»

136. Dites: «Nous croyons en Allah, à ce qui nous a été révélé, à ce qui a été révélé à Abraham, à Ismaël, à Isaac, à Jacob et aux Asbât⁽¹⁾, à

إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ
الْعَالَمِينَ ﴿١٣١﴾

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمَ بَنِيهِ وَيَعْقُوبَ يٰبَنِيَّ
إِنَّ اللَّهَ اصْطَفَىٰ لَكُمْ الدِّينَ فَلَا تَمُوتُنَّ
إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ﴿١٣٢﴾

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتَ
إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي
قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ
وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ
مُسْلِمُونَ ﴿١٣٣﴾

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلكُمْ
مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا
يَعْمَلُونَ ﴿١٣٤﴾

وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا قُلْ
بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ
الْمُشْرِكِينَ ﴿١٣٥﴾

قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ
إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ
وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ

(1) Il s'agit des fils de Jacob qui sont au nombre de douze et dont chacun a donné son nom à une tribu des Enfants d'Israël.

ce qui a été confié à Moïse et à Jésus et à tout ce qui a été révélé aux Prophètes par leur Seigneur; nous ne faisons aucune distinction entre eux et nous sommes soumis à Allah.»

137. Si les gens du Livre croient comme vous croyez, c'est qu'ils auront été bien guidés. S'ils se détournent, ils seront plongés dans le Schisme. Mais Allah te prémunira contre eux car c'est Lui qui voit tout et entend tout.

138. [Cette foi d'Abraham] est une onction d'Allah et quelle meilleure onction que celle d'Allah?! C'est bien à Lui que nous rendons le culte.

139. Dis: «Qu'avez-vous à vous disputer avec nous, au sujet d'Allah alors qu'Il est notre Seigneur et le vôtre? Nous répondons de nos actes, vous répondez des vôtres. C'est à Allah Seul que nous rendons le culte.»

140. Prétendez-vous⁽¹⁾ qu'Abraham, Ismaël, Isaac, Jacob et les Asbât étaient juifs ou chrétiens? Dis-leur: «En savez-vous plus qu'Allah?» Y a-t-il plus injuste que celui qui dénie son témoignage pour Allah? Allah n'est point indifférent à ce que vous faites.

وَمَا أَوْقَى النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نَفَرُوا
بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ ﴿١٣٧﴾

فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ
أَهْتَدُوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
فَسِيكَفِيكُمْ هُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١٣٨﴾

صِبْغَةَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ
صِبْغَةً وَنَحْنُ لَهُ عَابِدُونَ ﴿١٣٩﴾

قُلْ أَتُحَاجُّونَنَا فِي اللَّهِ وَهُوَ رَبُّكُمْ
وَلَنَا أَعْمَلْنَا وَلَكُمْ أَعْمَلُكُمْ وَنَحْنُ لَهُ
مُخْلِصُونَ ﴿١٤٠﴾

أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ
وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ كَانُوا
هُودًا أَوْ نَصَارَى قُلْ إِنْ أَنْتُمْ تَعْلَمُونَ أَنَّ اللَّهَ
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةَ عِنْدَهُ
مِنَ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿١٤١﴾

(1) Chez Warsh : «Prétendent-ils»

141. C'est une génération révolue. Elle recevra le fruit de son effort et vous aurez le fruit du vôtre; vous n'aurez pas à répondre de leurs actes.

142. Les insensés parmi eux diront: «Pourquoi ont-ils renoncé à s'orienter, pour la prière, vers la direction qu'ils avaient adoptée auparavant?» Dis-leur: «L'Orient et l'Occident appartiennent à Allah; Il dirige qui Il veut vers le droit chemin.»

143. Ainsi avons-Nous fait de vous une communauté de juste milieu pour que vous soyez témoins des autres humains et le Messenger [d'Allah] témoignera de vous. Nous n'avons établi la direction de la prière vers laquelle tu t'orientais auparavant que pour reconnaître ceux qui suivront toujours leur Messenger de ceux qui lui tourneront le dos; encore que ce changement constitue une épreuve pénible, sauf pour ceux qui sont bien guidés par Allah; toutefois Allah ne rendra pas vain votre culte précédent; Allah est Compatissant et Miséricordieux pour les hommes.

144. Nous avons vu ta face se tourner en tous sens vers le ciel. Nous allons assurément t'orienter vers une direction qui te plaira.

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ
وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُنتَلُونَ
عَمَّا كَانُوا يَعْمَلُونَ ﴿١٤١﴾

﴿١٤٢﴾ سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّيْتُمْ عَنْ
قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ
وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ
مُسْتَقِيمٍ ﴿١٤٣﴾

وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا
لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ
عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي
كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعِ الرَّسُولَ
مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقْبَيْهِ وَإِنْ كَانَتْ
لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ
اللَّهُ لِيُضَيِّعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ
بِالنَّاسِ لَرءٌ وَفٌ رَحِيمٌ ﴿١٤٤﴾

قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ
قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ
الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا

Tourne ta face vers la Mosquée sacrée [de la Mecque] pour ta prière! Et où que vous soyez, [vous croyants] tournez vos faces vers elle! Certes, ceux qui ont reçu les Ecritures savent que c'est la Vérité émanant de leur Seigneur. Allah n'est pas indifférent à ce qu'ils font.

145. Quelque preuve que tu apportes à ceux qui ont reçu les Ecritures, ils ne suivront point ta direction et tu n'auras pas à suivre la leur. D'ailleurs aucun d'eux ne suivra la direction de l'autre. Si tu suivais leurs caprices, après avoir reçu le message de Vérité, tu serais alors du nombre des injustes.

146. Ceux à qui Nous avons révélé le Livre connaissent ce message comme ils connaissent leurs propres enfants; mais nombre d'entre eux dissimulent sciemment cette vérité.

147. [C'est bien] la Vérité émanant de ton Seigneur. Ne sois donc pas du nombre des sceptiques!

148. A chaque communauté, une direction de prière est assignée. Rivalisez donc dans la recherche du bien. Où que vous soyez, Allah vous ramènera tous à Lui. Allah est Omnipotent.

149. D'où que tu sortes, tourne ta face vers la Mosquée sacrée de

وَجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا
الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ
وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ ﴿١٤٦﴾

وَلَيْنَ آتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ
آيَةٍ مَا تَتَّبِعُوا قِبَلَتَكَ وَمَا أَنْتَ بِتَّابِعٍ
قِبَلَتِهِمْ وَمَا بَعْضُهُمْ بِتَّابِعٍ قِبَلَةَ بَعْضٍ
وَلَيْنَ اتَّبَعَتْ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ
مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذَا لَمِنَ الظَّالِمِينَ ﴿١٤٧﴾

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا
يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ
لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْمَلُونَ ﴿١٤٨﴾

الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَ مِنَ
الْمُتَمَرِّينَ ﴿١٤٩﴾

وَلِكُلِّ وِجْهَةٍ هُوَ مَوْلَاهَا فَاَسْتَبِقُوا
الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمْ اللَّهُ جَمِيعًا
إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٥٠﴾

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ

la Mecque! Telle est, certes, la vérité venant de ton Seigneur. Allah n'est pas indifférent à ce que vous faites.

150. Eh oui, d'où que tu sortes, tourne ta face vers la Mosquée sacrée [de la Mecque]! Quel que soit le lieu où vous vous trouvez, tournez vos faces vers elle, pour que personne ne puisse avoir de prétexte contre vous, hormis les injustes parmi eux, (vos détracteurs). Ne craignez pas ceux-là. Ne craignez que Moi afin que Je parachève Mes bienfaits en votre faveur et que vous soyez bien guidés.

151. De même, Nous avons envoyé auprès de vous un Messager, issu des vôtres, chargé de vous faire entendre Mes versets, de vous rendre vertueux, de vous enseigner les Ecritures et la Sagesse et de vous apprendre ce que vous ne saviez pas.

152. Invoquez donc Mon Nom! Je vous en saurai gré. Soyez reconnaissants envers Moi! Ne reniez pas Mes faveurs!

153. Ô vous qui croyez! Cherchez secours dans l'endurance et dans la prière! En vérité, Allah est avec ceux qui sont constants.

154. Ne dites pas de ceux qui sont tués pour la cause d'Allah:

الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ
وَمَا اللَّهُ بِغَفِيلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿١٥٠﴾

وَمِنْ حَيْثُ خَرَجْتَ قَوْلٍ وَجْهَكَ شَطْرَ
الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا
وُجُوهَكُمْ شَطْرَهُ، لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ
حِجَةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَحْشَوْهُمْ
وَأَخْشَوْنِي وَلَا تُبَدِّلْ عَمِّي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ
تَهْتَدُونَ ﴿١٥٠﴾

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو
عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ
الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ
تَكُونُوا تَعْلَمُونَ ﴿١٥١﴾

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي
وَلَا تَكْفُرُونِ ﴿١٥٢﴾

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ
وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ﴿١٥٣﴾

وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمُوتٌ

«Ils sont morts.» Non! ils sont bien vivants, mais vous ne vous en rendez pas compte.

155. Nous allons, certes, vous éprouver par une certaine angoisse, une certaine famine, une pénurie de biens, de personnes et de produits de la terre. Annonce alors de bonnes nouvelles à ceux qui auront fait preuve de constance!

156. Qui proclament, quand ils sont frappés d'un malheur: «Nous appartenons à Allah et vers Lui nous retournerons.»

157. Ceux-là auront la Bénédiction et la Grâce de leur Seigneur. Ce sont, eux, les bien guidés.

158. [Sachez que les monticules] d'As-Safa et d'Al-Marwa font partie des lieux de culte institués par Allah. Quiconque accomplira le pèlerinage, entier ou abrégé, sera libre d'effectuer les tours rituels entre ces deux monticules. Celui qui fera une bonne œuvre de sa propre initiative, saura qu'Allah est Reconnaissant et Omniscient.

159. Seront maudits d'Allah et des hommes tous ceux qui tentent de dissimuler ce que Nous avons révélé comme preuves et comme bonne Direction, après que Nous les avons explicitées dans le Livre

بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ ﴿١٥٤﴾

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
وَتَقْصِصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالشَّمَرَاتِ
وَبَشِيرِ الصَّابِرِينَ ﴿١٥٥﴾

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمُ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ﴿١٥٦﴾

أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ
وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿١٥٧﴾

﴿١٥٨﴾ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ
حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ
يَطُوفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ
شَاكِرٌ عَلِيمٌ ﴿١٥٨﴾

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ
وَالْهُدَىٰ مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي
الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ
وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ ﴿١٥٩﴾

pour tout le monde,

160. sauf ceux qui se repentent et prouvent qu'ils se sont amendés. A ceux-là, J'accorde Mon pardon. Je suis le Pardonneur, le Miséricordieux.

161. Ceux qui renient [le message] et qui meurent infidèles sont maudits d'Allah, des anges et de tous les hommes,

162. damnés qu'ils sont pour toujours, dans un tourment dont ils n'espèrent ni allègement ni répit.

163. [Sachez que] votre Dieu est un Dieu unique. Il n'y a pas de dieu sauf Lui, Il est le Clément, le Miséricordieux.

164. Assurément, la création des cieux et de la terre, l'alternance du jour et de la nuit, les bateaux qui sillonnent les mers au bénéfice des hommes, l'eau qu'Allah fait tomber du ciel pour faire revivre la terre morte, - y répandant toute sorte d'animaux - le régime des vents, les nuages maintenus entre ciel et terre, sont autant de signes pour ceux qui savent réfléchir.

165. Certains choisissent de prétendus égaux à Allah, qu'ils aiment comme Allah. Mais l'amour que les bons croyants vouent à Allah est encore plus fort. Ah! Si les injustes, face au châtement, voyaient

إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُّوا فَأُولَٰئِكَ
أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ ﴿١٦٠﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ
أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ
أَجْمَعِينَ ﴿١٦١﴾

خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ
وَلَا هُمْ يُنظَرُونَ ﴿١٦٢﴾

وَاللَّهُ كَرِيمٌ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ
الرَّحِيمُ ﴿١٦٣﴾

إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ
الْيَلِّ وَالنَّهَارِ وَالْقُلُوكِ الَّتِي تَجْرِي فِي
الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ
السَّمَاءِ مِنْ مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ
مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَضْرِيحِ
الرِّيحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِينَ السَّمَاءِ
وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ﴿١٦٤﴾

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا
يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ
حُبًّا لِلَّهِ وَلَوْ سَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ
يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا

que toute la puissance est à Allah et que Son châtiment est terrible! ⁽¹⁾

166. Lorsque les faux dieux désavoueront ceux qui les suivaient et que ceux-ci, après avoir vu le supplice et n'ayant plus aucune issue,

167. diront: «Ah si nous avions l'occasion de revenir à la vie, nous les désavouerions comme ils nous ont rejetés.» Ainsi Allah leur montrera-t-Il leurs œuvres, devenues source de chagrin pour eux, car ils ne sortiront jamais de l'Enfer.

168. Ô vous humains! Nourrissez-vous des produits de la terre, de bons aliments licites! Evitez de suivre les pas de Satan! Il est votre ennemi déclaré;

169. il ne fait que vous inciter à faire le mal, à pratiquer la turpitude, et à inventer au sujet d'Allah ce que vous ne savez pas.

170. Lorsqu'il est demandé aux païens de suivre ce qu'Allah a révélé, ils répondent: «Nous ne suivons que les coutumes léguées par nos ancêtres.» Et si leurs ancêtres n'étaient que des ignorants stupides?

171. Les mécréants se comportent comme des bêtes auxquelles on lance des appels et qui n'entendent

وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ ﴿١٦٥﴾

إِذ تَبَرَأَ الَّذِينَ اتَّبَعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا
وَرَأَوْا الْعَذَابَ وَتَقَطَعَتْ بِهِمُ
الْأَسْبَابُ ﴿١٦٦﴾

وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً
فَنَتَّبِعَ اللَّهُ مِنْهُمْ كَمَا تَبِعُوا وَأَمِنَّا كَذَلِكَ
يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ
وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ ﴿١٦٧﴾

يَأْتِيهَا النَّاسُ كَلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَلًا
طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ
إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ ﴿١٦٨﴾

إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ
تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿١٦٩﴾

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ
نَتَّبِعُ مَا الْقَيْنَا عَلَيْهِ ءَابَاءَنَا أَوْ لَوْ كَانُوا
ءَابَاءَهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا
يَهْتَدُونَ ﴿١٧٠﴾

وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ
بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمُّ بِكُمْ عَمًى

(1) Chez Warsh: «Si tu pouvais voir les injustes...»

que voix confuses et interjections; ils sont sourds, muets et aveugles; ils ne peuvent rien comprendre.

172. Ô vous qui croyez! Nourrissez-vous des bons aliments que Nous vous avons fournis! Soyez reconnaissants envers Allah, si vous voulez Lui rendre le culte!

173. Il ne vous a interdit que la consommation de la bête morte (non égorgée), du sang, de la chair de porc et de tout ce qui est sacrifié sur l'autel de faux-dieux. Toutefois, celui qui est contraint [d'en consommer] par nécessité, sans l'intention de transgresser ni d'abuser, ne commet aucun péché. Allah est Indulgent et Miséricordieux.

174. Ceux qui dissimulent les Ecritures révélées par Allah et les vendent à vil prix, ne font qu'introduire le Feu dans leurs propres entrailles. Allah ne daignera, le Jour de la Résurrection, ni leur parler ni les promouvoir; un tourment douloureux les attend;

175. car en fait, ils ont troqué la bonne voie contre l'égarement et le pardon contre le châtement. Que n'auront-ils pas à endurer dans le Feu!

176. Allah a, en effet, révélé le Livre avec la Vérité. Certes, ceux qui se sont divisés au sujet des

فَهُمْ لَا يَعْقِلُونَ ﴿١٧١﴾

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ﴿١٧٢﴾

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخَيْزِيرِ وَمَا أُهْلَ بِهِ، لغيرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنْ أَتَى اللَّهَ عَفْوًا رَّجِيمًا ﴿١٧٣﴾

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتُرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿١٧٤﴾

أُولَئِكَ الَّذِينَ اشْتَرُوا الضَّلَالََةَ بِالْهُدَى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ ﴿١٧٥﴾

ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ

Écritures vont loin dans leurs scissions.

177. La piété ne consiste pas à tourner la face vers l'Orient ni vers l'Occident; est seulement pieux celui qui croit en Allah, au Jour Dernier, aux anges, aux Écritures et aux Prophètes; celui qui, quel que soit l'amour qu'il voue à son bien⁽¹⁾, fait des dons charitables à ses proches, aux orphelins, aux infortunés, au voyageur démuné, aux mendiants, et pour l'affranchissement des esclaves; celui qui accomplit la prière rituelle, s'acquitte de l'aumône légale ainsi que celui qui respecte les engagements pris; sont aussi pieux ceux qui se maîtrisent dans les épreuves, dans le malheur et face au danger; ceux-là sont les croyants sincères et pieux.

178. Ô vous qui croyez! En cas de meurtre, le talion vous est prescrit: un homme libre pour un homme libre, un esclave pour un esclave, une femme pour une femme, cependant, si l'agnat de la victime, par fraternité, renonce au talion et opte pour le prix du sang, qu'on le traite selon le bon usage et que le règlement s'effectue dans les meilleures conditions. Ceci est un

لَفِي شِقَاقٍ بَعِيدٍ ﴿١٧٦﴾

﴿١٧٦﴾ لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ ءَامَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَءَاتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينِ وَأَنَّى السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَءَاتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّادِقِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ ﴿١٧٧﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا كَتَبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلِ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَىٰ بِالْأُنثَىٰ فَمَنْ عَفَىٰ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتَّبِعْهُ بِالْمَعْرُوفِ وَءَدَّ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنْ أَعْتَدَىٰ بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ ﴿١٧٨﴾

(1) Certains exégètes trouvent que "ala hubbihi" se rapporte à Allah, ce qui signifierait "pour l'amour d'Allah".

allègement par la Grâce de Votre Seigneur. Mais celui qui récidive subira un douloureux tourment.

179. Ainsi la loi du talion préserve-t-elle votre vie, pour que vous, hommes raisonnables, soyez pieux.

180. Il est prescrit aussi à celui dont la mort est proche et qui laisse des biens de tester en faveur de son père, de sa mère et de ses proches, conformément au bon usage. C'est un devoir assigné aux fidèles⁽¹⁾.

181. Celui qui se permet de modifier les termes d'un testament, après l'avoir entendu, est le seul à en assumer le péché. Allah entend tout, Il est Omniscient.

182. Mais celui qui redoute la partialité ou l'injustice du testateur et qui cherche à réconcilier les héritiers, ne commet aucun péché. En effet, Allah est Indulgent et Miséricordieux.

183. Ô Vous qui croyez! Il vous est prescrit, comme il a été prescrit aux communautés qui vous ont précédés⁽²⁾, de jeûner – afin que vous soyez pieux –

184. un nombre déterminé de

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَوةٌ يَا أُولِيَ الْأَلْبَابِ
لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٧٩﴾

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ
إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ ﴿١٨٠﴾

فَمَنْ بَدَّلَهُ بَعْدَ مَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى
الَّذِينَ يَبْدِلُونَهُ إِنْ أَلَّفَهُ سَمِيعٌ عَلَيْهِ ﴿١٨١﴾

فَمَنْ خَافَ مِنْ مَوْصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ
بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ
رَحِيمٌ ﴿١٨٢﴾

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ
الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ
قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ

(1) Certaines dispositions de ce verset ont été abrogées par les versets 11 et 12 de la sourate 4.

(2) Verset abrogé par le verset 187 ci-après.

jours. Le malade et le voyageur parmi vous, qui en sont dispensés, jeûneront un nombre de jours équivalent. Quant à ceux qui auraient été capables de jeûner, il leur est permis de se racheter en fournissant de la nourriture aux infortunés⁽¹⁾. Celui qui fait plus, ce sera mieux pour lui. Mais que vous jeûniez est beaucoup mieux pour vous, si vous saviez.

185. C'est au mois de Ramadan qu'a été révélé le Coran, guide des hommes et preuves destinées à indiquer la bonne direction avec discernement. Que celui qui constate l'apparition du croissant observe le jeûne! S'il est malade ou en voyage, il jeûnera un nombre équivalent de jours. Allah veut vous faciliter l'accomplissement du culte et vous éviter la gêne. Il importe de compléter le nombre de jours à jeûner, d'exalter le Nom d'Allah pour vous avoir bien guidés, et de Lui être reconnaissants.

186. Si Mes serviteurs t'interrogent à Mon sujet, [qu'ils sachent] que Je suis tout près d'eux et que J'exauce l'appel de celui qui M'invoque. Qu'ils répondent à Mon Appel et qu'ils croient en Moi, pour

مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ
أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ
طَعَامُ مَسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ
خَيْرٌ لَهُ. وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَّكُمْ
إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ﴿١٨٥﴾

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ
هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى
وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ
الشَّهْرَ فَلْيَصُمْهُ. وَمَنْ كَانَ مَرِيضًا
أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ
بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ
عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ
تَشْكُرُونَ ﴿١٨٥﴾

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
فَلَيْسَتْ جِبُوبِي وَلِيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ
يُرْشُدُونَ ﴿١٨٦﴾

(1) Les prescriptions de la phrase «quant à ceux...infortunés» sont abrogées par celle de la disposition «que celui qui constate l'apparition du croissant observe le jeûne» du verset suivant.

se faire conduire sur la bonne voie.

187. Il vous est permis de tirer plaisir de vos femmes pendant les nuits du jeûne; elles sont des couvertures pour vous comme vous êtes des couvertures pour elles. Allah sait que vous trichiez parfois avec vous-mêmes, mais Il vous a accordé Sa rémission et Son pardon. Vous pouvez désormais avoir vos rapports avec elles en observant ce qui vous est prescrit par Allah. Vous pouvez aussi manger et boire jusqu'au moment où vous pourrez distinguer la blancheur de l'aube de l'obscurité de la nuit. Alors, observez le jeûne jusqu'à la tombée de la nuit. Abstenez-vous également d'avoir des relations avec vos femmes durant la période de retraite rituelle effectuée dans les mosquées. Telles sont les limites fixées par Allah. Ne vous en approchez point! C'est ainsi qu'Allah expose clairement Ses versets aux hommes pour qu'ils soient fidèles.

188. Ne vous dépouillez pas illicitement les uns les autres de vos biens! Ne les donnez pas pour corrompre les juges et vous approprier les biens d'autrui, injustement et en toute connaissance de cause.

189. Ils t'interrogent au sujet

أَحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى
نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ
لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ
تَخْتَاوْنَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا
عَنْكُمْ فَالتَّائِبِينَ بِشِرْوَاهُنَّ وَأَبْتَغُوا
مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى
يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ
الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتُمُوا الصِّيَامَ إِلَى
الَّيْلِ وَلَا تُبَشِّرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي
الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرُبُوهَا
كَذَلِكَ يَبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ
يَتَّقُونَ ﴿١٨٧﴾

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَطْلِ
وَتُدْءُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا
فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ
تَعْلَمُونَ ﴿١٨٨﴾

*يَسْأَلُونَكَ عَنِ الْأَهْلِ قُلْ هِيَ مَوَاقِيتُ

[des apparitions] des croissants lunaires, dis-leur: «Ils servent à déterminer le calendrier pour les hommes et à indiquer la période du pèlerinage.» Qu'ils sachent que l'habitude d'entrer dans les maisons par l'arrière⁽¹⁾ ne fait pas partie du culte. Le vrai culte c'est la piété. Accédez donc à vos demeures par les portes d'entrée! Soyez pieux envers Allah pour être heureux!

190. Combattez, pour la cause d'Allah, ceux qui vous combattent, mais évitez de transgresser. Allah n'aime pas les transgresseurs.

191. Menez contre eux une lutte à mort, où que vous les trouviez, et chassez-les d'où ils vous ont chassés. La persécution est pire que la mise à mort. Ne les combattez pas près de la Sainte Mosquée de la Mecque, à moins qu'ils ne vous y combattent. Dans ce cas, tuez-les; telle est la sanction des impies.

192. S'ils cessent leur agression, [sachez] qu'Allah est Pardonneur et Miséricordieux.

193. Combattez-les jusqu'à ce que la persécution cesse et que le culte soit [rendu seulement] à Allah.

لِلنَّاسِ وَالْحَيَّحِ وَيَلَسَ الْبُرْجَانِ تَأْتُوا
الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مِنَ
الْبُيُوتِ وَأَتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿١٨٨﴾

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ
يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ
الْمُعْتَدِينَ ﴿١٩٠﴾

وَأَقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ
أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ
عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ
قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ ﴿١٩١﴾

فَإِنْ أَنْتَ هُوَ فَإِنَّ اللَّهَ عَفُورٌ رَحِيمٌ ﴿١٩٢﴾

وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ لِلَّهِ
فَإِنْ أَنْتَهُمْ أَفْلَاحُ دُونَ الْأَعْلَى الظَّالِمِينَ ﴿١٩٣﴾

(1) Allusion à une pratique anté-islamique qui consistait à pénétrer dans les demeures par derrière en période de pèlerinage ou au retour d'une retraite ou d'un voyage interrompu.

S'ils arrêtent leurs agissements, seuls les coupables seront attaqués.

194. La violation de tout mois sacré [à votre rencontre] sera payée par la violation d'un autre mois sacré [à leur rencontre]; c'est la loi de la réciprocité. Attaquez donc ceux qui vous attaquent durant ces mois de la même façon! Redoutez Allah en sachant qu'Allah est avec les pieux!

195. Dépensez vos biens dans la voie d'Allah et ne vous exposez pas inutilement aux dangers mortels. Faites bien les choses, car Allah aime ceux qui font bien leurs devoirs.

196. Parachevez pour Allah le grand pèlerinage et le pèlerinage abrégé. Si on vous défend l'accès à la Mecque, sacrifiez des offrandes selon vos moyens. Ne vous rasez pas le crâne avant que l'offrande ne soit parvenue au lieu de l'immolation. Celui d'entre vous qui est malade ou souffre d'un mal à la tête, peut se racheter par jeûne, aumône, ou sacrifice. Lorsque vous vous retrouverez en sécurité, celui qui se trouve en période de désacralisation, entre le pèlerinage abrégé et le pèlerinage complet, fera des offrandes, selon ses moyens [chez lui]. Celui qui n'en a pas doit jeûner trois jours durant le pèlerinage

الشَّهْرِ الْحَرَامِ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتِ قِصَاصٌ
فَمَنْ أَعْتَدَى عَلَيْكُمْ فَأَعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ
مَا أَعْتَدَى عَلَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ
مَعَ الْمُتَّقِينَ ﴿١٩٤﴾

وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى
التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿١٩٥﴾

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا
أَسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَخْلُقُوا زُرًّا وَسَكْرًا حَتَّىٰ يَبْلُغَ
الْهَدْيُ مَحَلَّهُ، فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ
رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَا
أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ
مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامٌ ثَلَاثَةَ أَيَّامٍ فِي
الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشْرَةٌ كَامِلَةٌ ذَلِكَ
لِمَنْ لَمْ يَكُنْ أَهْلَهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴿١٩٦﴾

et sept à son retour; soit dix jours entiers. Cela pour les pèlerins dont les familles ne résident pas à la Mecque. Redoutez Allah! Sachez que Son châtement est terrible.

197. Le pèlerinage s'effectue dans des mois déterminés. Celui qui décide de l'accomplir doit s'abstenir de se livrer à toute obscénité, à tout acte pervers, à toute dispute. Tout ce que vous faites de bien, Allah le connaît. Faites vos provisions [pour le pèlerinage,] mais la piété est le meilleur viatique. Soyez donc pieux envers Moi, vous qui avez la faculté de comprendre!

198. Il ne vous est pas interdit en pèlerinage de chercher les profits qu'Allah peut vous accorder. Lorsque vous aurez quitté le mont Arafat, exaltez le Nom d'Allah près de l'étape sacrée [de Muzdelifa]! Exaltez-Le puisqu'Il vous a bien guidés, alors que vous étiez auparavant égarés!

199. Suivez dans votre parcours la route empruntée par l'ensemble des pèlerins! Implorez le Pardon d'Allah! Il est Indulgent et Miséricordieux.

200. Lorsque vous achevez l'ensemble de vos rites, exaltez le Nom d'Allah comme vous évoquez vos pères et même plus. Il est des

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَةٌ فَمَنْ فَرَضَ
فِيهِمُ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوفَ
وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفَعَّلُوا مِنْ
خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَتَزُودُوا فِاتَ حَيْزِ
الزَّادِ الشَّقَوِيِّ وَاتَّقُونِ يَا أُولِي
الْأَلْبَابِ ﴿١٩٧﴾

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا
فَضْلًا مِنْ رَبِّكُمْ فَإِذَا أَفْضَيْتُمْ
مِنَ عَرَفَاتٍ فَأَذْكُرُوا اللَّهَ عِنْدَ
الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا
هَدَىٰ لَكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ
الضَّالِّينَ ﴿١٩٨﴾

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ
رَحِيمٌ ﴿١٩٩﴾

فَإِذَا أَقَضَيْتُمْ مِنْ مَناسِكَكُمْ فَأَذْكُرُوا
اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ
ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا

gens qui disent: «Seigneur! Accorde-nous des fortunes dans ce monde.» Ceux-ci n'ont rien à espérer dans l'Au-delà.

201. D'autres implorent: «Seigneur! Accorde-nous de Tes bienfaits dans ce monde et dans l'autre et épargne nous le châtement de l'Enfer!»

202. Ceux-là bénéficieront du fruit de leur effort; Allah est Prompt à régler les comptes.

203. Exaltez le Nom d'Allah durant les jours comptés [du pèlerinage]. Celui qui se hâte de quitter [Minā] après deux jours n'est pas à blâmer, tout comme celui qui, en toute piété, prolonge son séjour. Soyez donc pieux envers Allah et sachez que vous serez rassemblés auprès de Lui.

204. Parmi les hommes, il en est dont le discours dans ce bas monde t'apparaît digne d'intérêt et qui prend Allah à témoin de sa bonne foi, alors qu'il est un adversaire acharné.

205. Dès qu'il tourne le dos, il se met à semer le désordre sur terre, n'épargnant ni récolte ni bétail; or Allah n'aime pas le désordre.

206. Lorsqu'on lui dit de craindre Allah, il est pris d'un orgueil coupable. A lui la Géhenne,

ءَاتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ
مِنْ خَلْقٍ ﴿٢٠١﴾

وَمِنْهُمْ مَّنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي
الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ ﴿٢٠٢﴾

أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا
وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ ﴿٢٠٣﴾

* وَادْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ
فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْرَ عَلَيْهِ
وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْرَ عَلَيْهِ لِمَنِ اتَّقَىٰ
وَاتَّقُوا اللَّهَ وَأَعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ
تُحْشَرُونَ ﴿٢٠٤﴾

وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي
الْحَيَاةِ الدُّنْيَا وَيَشْهَدُ اللَّهُ عَلَىٰ مَا فِي
قَلْبِهِ ۗ وَهُوَ الذَّاكِرُ الْخَصِيرُ ﴿٢٠٥﴾

وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا
وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ
الْفُسَادَ ﴿٢٠٦﴾

وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ
بِالْإِثْمِ فَحَسْبُ لَهُ جَهَنَّمُ ۗ وَلَيْسَ

et quel horrible séjour!

207. [Par contre], il en est qui rachète sa liberté de culte à la recherche de l'agrément d'Allah⁽¹⁾. Allah est Compatissant envers Ses serviteurs.

208. Ô vous qui croyez! Entrez tous dans la paix [de l'Islam] et ne suivez pas les traces de Satan! Il est votre ennemi déclaré.

209. Si vous succombez à la tentation, après avoir reçu les preuves sûres, sachez qu'Allah est Tout-Puissant. Il est Sage.

210. Qu'ont-ils à attendre, (ces mécréants), sinon qu'Allah et les anges viennent à eux, à l'ombre des nuées et que leur sort soit définitivement réglé? C'est à Allah que tout se ramène.

211. Interroge les Enfants d'Israël: combien de preuves manifestes ont-ils reçues de Notre part? Quiconque se permet de dénaturer les bienfaits [de la foi reçue] s'expose au châtiment terrible d'Allah.

الْمَهَادُ ﴿٥٧﴾

وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ
أَبْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ
بِالْعِبَادِ ﴿٥٨﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا أَذْخُلُوا فِي
السَّلَامِ كَآفَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ
الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ﴿٥٩﴾

فَإِن زَلَلْتُمْ مِّن بَعْدِ مَا جَاءَتْكُمْ
الْبَيِّنَاتُ فَاَعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٦٠﴾

هَلْ يَنْظُرُونَ إِلَّا أَن يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ
مِّنَ الْعَمَامِرِ وَالْمَلَائِكَةِ وَقُضِيَ الْأَمْرُ
وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ ﴿٦١﴾

سَلِّ بَنِي إِسْرَائِيلَ كَرَّمَ إِلَيْنَاهُمْ مِّنْ آيَاتِهِ بَيْنَهُ
وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ
فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴿٦٢﴾

(1) D'après l'exégèse de Jelial El-Dine El Mahali et Jalal El-Dine El-Souyuti, connue sous le nom de: Exégèse des deux Jalal (dont nous tirons la plupart des commentaires relatifs aux circonstances de la révélation), ce verset a été révélé au sujet de Suhaïb Al-Roumi. Celui-ci, en migrant pour rejoindre le Prophète à Médine, fut poursuivi par certains mecquois. Il leur proposa de leur indiquer l'endroit où il gardait ses biens pour qu'en échange, ils le laissent se rendre à Médine.

212. Les mécréants se plaisent dans la vie d'ici-bas, tout en tournant les fidèles en dérision. Mais ce sont les croyants qui auront le dessus, le Jour de la Résurrection. Allah octroie sans compter Ses faveurs à qui Il veut.

213. A l'origine, les hommes formaient une même communauté. Puis Allah [leur] envoya les Prophètes pour rassurer les fidèles et mettre en garde les impies. Il envoya avec eux le Livre de Vérité pour trancher leurs différends. Parmi ceux qui ont reçu le message de la Vérité, seuls les injustes ont divergé à son sujet après en avoir reçu les preuves, et ce par esprit de contradiction. Mais Allah, par Sa grâce, a bien guidé les croyants vers le Vrai que les autres contestaient. Allah dirige qui Il veut sur le droit chemin.

214. Croyez-vous que vous serez admis au Paradis sans avoir connu les vicissitudes subies par les communautés qui vous ont précédées, qui ont connu le malheur et la souffrance, et qui ont été bouleversées à tel point que leur Messager et ses fidèles compagnons se sont demandés: «A quand le secours d'Allah?» Eh bien, le secours d'Allah est tout proche!

215. Ils t'interrogent à propos

رُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةَ الدُّنْيَا وَيَسْخَرُونَ
مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ
الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ
حِسَابٍ ﴿٢١٢﴾

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ
النَّبِيِّنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ
الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِي مَا
اختلفوا فيه وما اختلف فيه إلا الذين
أوتوه من بعد ما جاءتهم البينات بغيا
بينهم فهدى الله الذين آمنوا لما
اختلفوا فيه من الحق بإذنه والله
يهدي من يشاء إلى صراط مستقيم ﴿٢١٣﴾

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ
مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ
وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ
آمَنُوا مَعَهُ مَتَى نَصُرُ اللَّهُ الْإِنَّا نَصُرُ اللَّهَ
قَرِيبٌ ﴿٢١٤﴾

يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُ

de ce qu'ils doivent dépenser. Dis-leur: «Ce que vous voulez donner comme bien, donnez-le à vos père et mère, aux proches, aux orphelins, aux infortunés et aux voyageurs démunis; tout ce que vous faites comme bien, Allah le sait bien.»

216. Il vous est prescrit de combattre [pour la cause d'Allah] alors que vous avez le combat en aversion. Or telle chose que vous détestez peut bien être bénéfique pour vous tandis que telle [autre] chose que vous aimez peut bien être néfaste pour vous. Allah sait tandis que vous, vous ne savez pas.

217. Ils t'interrogent sur le mois sacré et le combat en un tel mois. Réponds: «Combattre en ce mois, est un péché grave⁽¹⁾. Mais il est bien plus grave pour Allah de détourner autrui de Sa voie, en la reniant, d'interdire l'accès de la Sainte Mosquée et de chasser les fidèles qui s'y trouvaient, car la persécution est pire que le meurtre.» [Les infidèles] ne cesseront pas de vous combattre pour que vous reniez votre foi, autant qu'ils le pourront. Ceux parmi vous qui renient leur foi et meurent mécréants, ceux-là verront leurs œuvres rendues vaines dans la vie d'ici-bas et dans la vie de

مِنْ خَيْرٍ فَلْيَوَدُّوا الدِّينَ وَالْأَقْرَبِينَ وَلْيَسْمِعُوا
وَالْمَسْكِينِ وَابْنَ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ
خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ ﴿١١٥﴾

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ
وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ
وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ ﴿١١٦﴾

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ
فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ
وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ
أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ
أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يَقْتُلُونَكُمْ
حَتَّى يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ اسْتَطَعُوا
وَمَنْ يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ
وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ
فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ
النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿١١٧﴾

(1) Passage abrogé par le verset 36 de la sourate 9.

l'Au-delà; ils seront les hôtes de l'Enfer pour toujours.

218. [Par contre,] ceux qui ont cru, qui ont émigré et qui ont combattu pour la cause d'Allah, ceux-là espèrent en la Grâce d'Allah. Allah est Pardonneur et Miséricordieux.

219. Ils t'interrogent au sujet du vin et du jeu de "meissir"⁽¹⁾, réponds: «Il y a dans l'un comme dans l'autre un péché majeur et une certaine utilité pour les hommes, mais la gravité du péché l'emporte sur l'aspect utile». Ils t'interrogent au sujet de ce qu'ils doivent donner en charité; dis-leur de donner le surplus excédant leurs besoins; ainsi Allah vous explicite-t-il Ses signes afin que vous réfléchissiez

220. sur cette vie et sur la Dernière. Ils t'interrogent à propos des orphelins. Dis-leur: «Les bien élever est la meilleure action. Dans vos relations avec eux, traitez-les en frères.» Allah fait la distinction entre ceux qui agissent en pervers de ceux qui font le bien. Il aurait pu, s'Il l'avait voulu, vous soumettre à de dures épreuves. Allah est Tout-Puissant et Sage.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا
وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ
رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ عَفُورٌ رَّحِيمٌ ﴿٢١٨﴾

﴿٢١٨﴾ يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا
إِثْمٌ كَبِيرٌ وَمَنْفَعٌ لِلنَّاسِ وَإِثْمُهُمَا
أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَسْأَلُونَكَ مَاذَا
يُنْفِقُونَ قُلِ الْعَفْوَكَ ذَٰلِكَ يَبِينُ اللَّهُ
لَكُمْ الْآيَاتِ لَعَلَّكُمْ
تَتَفَكَّرُونَ ﴿٢١٩﴾

فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَيَسْأَلُونَكَ عَنِ الَّتِي تَمَلَىٰ
قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ وَإِنْ تُخَاطَبُوا فِي
فِي خَوَاطِرِكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدِينَ
الْمُضْلِحِينَ وَأَوْشَاءَ اللَّهُ لَا عَنَتَ كُمْ
إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٢٠﴾

(1) Forme de loterie chez les arabes jahilites où le partage était déterminé par un tirage au sort.

221. Evitez d'épouser les femmes païennes tant qu'elles n'ont pas cru en Allah. En vérité, une [humble] esclave croyante vaut mieux qu'une païenne, même si celle-ci vous plaît. Evitez aussi de marier vos filles aux hommes païens. En vérité, un [humble] esclave croyant vaut mieux qu'un païen, même si celui-ci vous plaît, car les païens convient à l'Enfer, alors qu'Allah convie au Paradis et au pardon par Sa Grâce, et expose Ses signes aux humains afin qu'ils en prennent conscience.

222. Ils t'interrogent sur les menstrues. Réponds: «C'est une incommodité. Ecartez-vous donc des femmes durant les menstruations et ne les approchez que lorsqu'elles deviennent propres. Si elles se purifient, vous pouvez les approcher selon ce qu'Allah vous a ordonné.» Allah aime ceux qui se repentent et ceux qui s'appliquent à se purifier.

223. Vos femmes tiennent lieu pour vous de champ à labourer. Allez à vos champs à votre guise et avancez [de bonnes œuvres] pour votre salut. Soyez pieux envers Allah et sachez que vous irez à Sa rencontre! Rassure donc les croyants!

224. N'abusez pas du Nom d'Allah dans vos serments dans le

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَةَ حَتَّىٰ تُؤْمِنَ
وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ
وَلَوْ أَنجَبْتَ كُفْرًا وَلَا تَنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ
يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَلَوْ
أَعَجَبَكُمْ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ
وَاللَّهُ يَدْعُوا إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ
وَيَسِّرُ الْبَلَاءَ لِلنَّاسِ لَعَلَّهُمْ
يَتَذَكَّرُونَ ﴿٢٢١﴾

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذَىٰ
فَاعْتَزِلُوا مِنَ النِّسَاءِ فِي الْمَحِيضِ
وَلَا تَقْرُبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ
فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ
التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ﴿٢٢٢﴾

نِسَاءُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأَتُوا حَرْثَكُمْ أَنَّىٰ
شِئْتُمْ وَقَدِمُوا لِأَنفُسِكُمْ وَاتَّقُوا اللَّهَ
وَأَعْلَمُوا أَنَّكُمْ مُّلَقَوهُ وَبَشِّرِ
الْمُؤْمِنِينَ ﴿٢٢٣﴾

وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِأَيْمَانِكُمْ أَنْ تَبَرُّوا

dessein d'en tirer prétexte pour ne pas accomplir les actes de bienfaisance, ne pas vous comporter en pieux et ne pas œuvrer à la réconciliation entre les hommes. Allah entend tout, sait tout.

225. Allah ne vous tient pas rigueur de vos serments prononcés par inadvertance, mais Il tient compte de ceux qui sont sciemment prêtés. Allah est Pardonneur et Longanime.

226. A ceux qui jurent de s'abstenir d'approcher leurs femmes, [est accordé] un délai de quatre mois. S'ils renoncent à leur abstinence [durant ce délai], Allah [sera à leur égard] Pardonneur et Miséricordieux.

227. S'ils tiennent à la répudiation, Allah entend tout et sait tout.

228. Les femmes divorcées observent un délai d'attente de trois périodes menstruelles [avant de se remarier]. Il leur est interdit de dissimuler ce qu'Allah a créé dans leurs matrices, pour autant qu'elles croient en Allah et au Jour Dernier. Durant cette période, leurs époux peuvent se prévaloir du droit de les reprendre, s'ils optent pour l'arrangement. Les femmes ont autant de droits que de devoirs selon le bon usage, même si les

وَتَتَّقُوا وَتُصَلِّحُوا بَيْنَ النَّاسِ
وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٢١﴾

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ
يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبْتُمْ قُلُوبَكُمْ
وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ ﴿٢٢٢﴾

لَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرِيصُ أَرْبَعَةَ
أَشْهُرٍ فَإِنْ فَأَوْ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ﴿٢٢٣﴾

وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٢٤﴾

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي
أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
وَيُعَوِّلُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا
إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
وَاللرِّجَالُ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ
حَكِيمٌ ﴿٢٢٥﴾

hommes bénéficient d'un certain degré de prééminence. Allah est Tout-Puissant et Sage.

229. La répudiation se fait deux fois seulement; après cela, soit l'épouse est maintenue dans des conditions convenables soit elle est libérée avec égards. Il est interdit aux maris de récupérer quoi que ce soit de ce qu'ils ont donné en dot à leurs femmes, sauf dans le cas où les deux époux craignent de ne pas pouvoir, [dans leur union,] respecter les prescriptions d'Allah; alors la femme pourra racheter pécuniairement sa liberté. Telles sont les limites établies par Allah; veillez à ne pas les outrepasser. Sont injustes ceux qui se permettent de transgresser les règles fixées par Allah.

230. Si le mari répudie [une troisième fois] sa femme, il lui sera interdit de la reprendre avant qu'elle n'ait eu un mariage consommé avec un autre époux. Si celui-ci la répudie, les deux anciens mariés peuvent reprendre leur union, dans la mesure où ils estiment pouvoir observer les limites établies par Allah. Telles sont les prescriptions d'Allah, qu'Il expose à ceux qui sont avisés.

231. Lorsque vous répudiez les femmes et que s'écoule la période

الطَّلُقُ مَرَّتَانٍ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ
بِإِحْسَانٍ وَلَا يَجِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا
ءَاتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا
حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ
فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ
اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ
هُمُ الظَّالِمُونَ ﴿٢٢٩﴾

فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدِ حَتَّى تَنْكِحَ زَوْجًا
غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ
يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ
وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٢٣٠﴾

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَلْيَبْلُغْنَ أَجَلَهُنَّ

de leur retraite légale, reprenez-les d'une façon convenable ou libérez-les selon le bon usage. Mais ne les gardez pas injustement dans le but de leur nuire. Celui qui agirait ainsi se ferait tort à lui-même. Ne prenez pas à la légère les règles édictées dans les versets d'Allah. Considérez plutôt les bienfaits dont Il vous a comblés, ainsi que la révélation du Livre et de la Sagesse par lesquels Il vous exhorte. Redoutez donc Allah. Sachez qu'Il est Omniscient.

232. Lorsqu'après répudiation des femmes, s'écoule la période de leur retraite légale, ne les empêchez pas de renouer avec leurs anciens maris, s'ils en décident d'un commun accord, selon le bon usage. Telle est l'exhortation destinée à ceux parmi vous qui croient en Allah et au Jour Dernier. Telle est aussi la conduite la plus décente et la plus honnête pour vous. Allah connaît ce qui est bien pour vous, alors que vous-mêmes vous ne le connaissez pas.

233. Les mères doivent allaiter leurs enfants deux années entières pour qui veut parachever la période d'allaitement. Il revient au père du nourrisson de pourvoir à l'entretien et à l'habillement de la mère, suivant le bon usage, car nul n'est tenu à ce dont il est incapable.

فَأَمْسِكُوهُمْ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُمْ
بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُمْ ضِرَارًا لِّتَعْتَدُوا
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ، وَلَا تَتَّخِذُوا
آيَاتِ اللَّهِ هُزُوعًا وَادْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ بِعَظْمِ
بِهِ، وَاتَّقُوا اللَّهَ وَأَعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ
عَلِيمٌ ﴿٢٣٢﴾

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَّغْنَ أَجَلَهُنَّ فَلَا
تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَضَوْا
بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ
يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَمْ آيَاتُ لَكُمْ
وَأُظْهِرُوا لَكُمْ لَعَلَّكُمْ تَعْلَمُونَ ﴿٢٣٣﴾

* وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ
لِمَنْ أَرَادَ أَنْ يُنَمِّتَ الرِّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ
رِزْقُهَا وَكَسُوْنُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تَكْلَفُ
نَفْسٌ إِلَّا أَوْسَعَهَا لَا تَضْرَأُ وَالِدَةٌ يُوَلِّدُهَا
وَلَا الْمَوْلُودُ لَهُ، يُوَلِّدُ، وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَلِكَ

L'enfant ne doit être source des préjudices ni pour sa mère ni pour son père. Il incombe à l'héritier, [en cas de décès du père,] d'assurer la charge de celui-ci. Les parents de l'enfant ne seront pas fautifs s'ils décident le sevrage de leurs enfants après concertation et consentement mutuel, ou s'ils le mettent en nourrice, en payant une rétribution convenable. Craignez donc Allah et sachez qu'Il voit bien tout ce que vous faites!

234. Les veuves de ceux qui meurent parmi vous doivent observer une période de retraite légale de quatre mois et dix jours. Passé ce délai, il ne vous sera pas reproché de les laisser disposer d'elles-mêmes conformément au bon usage. Allah sait parfaitement ce que vous faites.

235. Il ne vous sera pas, non plus, reproché de faire allusion, devant ces veuves, à votre désir de les épouser, ou d'en avoir l'intention; Allah sait que cette pensée vous vient à l'esprit, mais surtout ne leur faites pas de promesses secrètes de mariage. Vous pouvez seulement leur tenir des propos convenables. Ne décidez donc pas la conclusion du mariage avant que le délai prescrit ne soit écoulé; sachez qu'Allah connaît vos pensées intimes, redoutez-Le donc! Sachez aussi qu'Il est

فَإِنْ أَرَادَ إِفْصَالًا عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ
فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا
أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ
مَاءَ أَيْتِمٍ بِالْمَعْرُوفِ وَاتَّقُوا اللَّهَ وَاعْمَلُوا
أَنْ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٢٣٤﴾

وَالَّذِينَ يَتوفُونَ مِنْكُمْ وَيَذُرُونَ أَزْوَاجًا
يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ
فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ
وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٣٥﴾

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ
خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْتَمْتُمْ فِي أَنْفُسِكُمْ عَلِيمٌ
اللَّهُ أَنْتُمْ سَتَدْكُرُونَهُنَّ وَلَكِنْ
لَا تَوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا
مَعْرُوفًا وَلَا تَعْرِضُوا عَقْدَةَ النِّكَاحِ حَتَّى
يَبْلُغَ الْكِتَابَ أَجَلَهُ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ
مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْمَلُوا
أَنَّ اللَّهَ عَفُورٌ عَلِيمٌ ﴿٢٣٥﴾

Pardonneur et Miséricordieux.

236. Il n'y a pas de reproche à vous faire si vous répudiez vos femmes avant de les toucher ou de leur fixer le montant de la dot; mais faites-leur des largesses. Que l'homme aisé offre selon ses moyens et l'indigent selon les siens; il s'agit là d'un don de bon usage, un devoir à accomplir par ceux qui font le bien.

237. Si vous les répudiez avant la consommation du mariage, et après avoir fixé le montant de la dot, il leur revient la moitié du montant convenu, à moins qu'il n'y ait une remise gracieuse de la part de l'épouse, ou de la part de celui qui détient la clef du mariage⁽¹⁾. Consentir cette remise, c'est se rapprocher de la piété, car vous ne devez pas oublier les échanges de bons procédés. Allah voit bien tout ce que vous faites.

238. – Soyez assidus à l'accomplissement de la prière rituelle, notamment la prière médiane⁽²⁾. Tenez-vous prêts à

لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَقْتُمُ النِّسَاءَ مَا لَمْ
تَمْسُوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً
وَمَتَّعُوهُنَّ عَلَى الْمَوْسِعِ قَدْرَهُ وَعَلَى
الْمُقْتَرِ قَدْرَهُ مَتَّعَا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى
الْمُحْسِنِينَ ﴿٢٣٦﴾

وَإِنْ طَلَقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمْسُوهُنَّ وَقَدْ
فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ
إِلَّا أَنْ يَعْتُونَ أَوْ يَعْفُوا الَّذِي بِيَدِهِ عُقْدَةُ
النِّكَاحِ وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنْسُوا
الْفَضْلَ بَيْنَكُمْ إِنْ أَلَّاهُ بِمَا تَعْمَلُونَ
بَصِيرٌ ﴿٢٣٧﴾

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ
الْوَسْطَى وَفُؤُومُوا لِلَّهِ قَلْبَيْنِ ﴿٢٣٨﴾

(1) Nous traduisons par clé le mot "uqda", littéralement "nœud" qui renvoie dans le verset au pouvoir de marier.

Les juristes divergent au sujet de celui qui détient ce pouvoir: père pour les uns, mari pour les autres.

(2) Selon une tradition rapportée par Aïcha, il s'agit de la prière du 'Asr, mais pour Malick c'est la prière de l'aube. On peut aussi penser à la prière la meilleure (du radical wasat, le meilleur), dans le sens d'accomplir la prière de la meilleure façon.

observer le culte d'Allah avec humilité.

239. En cas de péril, [vous pouvez accomplir la prière] tout en marchant ou sur vos montures. Mais une fois le danger écarté, vous prierez comme d'habitude, en reconnaissance à Allah qui vous a enseigné ce que vous ne saviez pas.

240. Ceux d'entre vous qui meurent en laissant des épouses [doivent avant de mourir] les autoriser, par testament, à être entretenues au domicile conjugal pendant un an, sans qu'elles n'en soient délogées⁽¹⁾. Si elles sortent [de leur propre gré], il n'y a pas de reproche à vous faire si vous les laissez disposer de leur liberté conformément au bon usage. Allah est Tout-Puissant et Sage.

241. C'est un devoir pour les hommes pieux de consentir un don de bon usage aux femmes répudiées.

242. C'est ainsi qu'Allah vous expose Ses versets afin que vous les compreniez bien.

243. N'as-tu pas noté le cas de ceux qui ont fui leurs demeures par milliers pour éviter la mort? Allah leur dit alors: «Mourez!» [Et ils moururent aussitôt]. Ensuite Il les ressuscita. Allah dispense Ses

فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا
أَمِنْتُمْ فَأَذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُم
مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ ﴿٢٣٩﴾

وَالَّذِينَ يَتَّقُونَ مِنْكُمْ
وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً
لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ
إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ
فِي مَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوفٍ
وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٤٠﴾

وَالْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى
الْمُتَّقِينَ ﴿٢٤١﴾

كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ
لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٢٤٢﴾

* أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ
وَهُمُ الْوُفُوقُ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ
مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ
عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ

(1) Prescription abrogée par les dispositions du verset 234 ci-dessus.

faveurs aux hommes, mais la plupart d'entre eux ne sont pas reconnaissants.

244. Combattez pour la cause d'Allah et sachez qu'Il entend tout et qu'Il sait tout!

245. Quiconque avance un prêt gracieux pour Sa cause, Allah le lui rendra en de nombreux multiples, car Il limite Ses dons quand Il veut et Il donne largement quand Il veut. C'est à Lui que vous serez ramenés.

246. N'as-tu pas su l'histoire des dignitaires parmi les Enfants d'Israël qui, après la mort de Moïse, dirent à l'un de leurs Prophètes: «Envoie-nous un roi [sous les ordres duquel] nous combattons pour la cause d'Allah.» Le Prophète leur dit: «Est-il sûr que vous allez combattre quand cela vous sera prescrit?» Et eux de répondre: «Pourquoi ne combattrions-nous pas alors que nous avons été chassés de nos foyers, éloignés de nos enfants?» Mais lorsqu'il leur a été ordonné de combattre, ils ont tourné le dos sauf une petite minorité. Allah connaît bien les injustes.

247. Leur Prophète leur dit: «Allah vous envoie Talūt (Saül) pour roi.» Ils répliquèrent: «Comment Saül peut-il devenir notre roi, alors que nous avons la prééminence sur lui, et qu'il n'a pas l'avantage de

لَا يَشْكُرُونَ ﴿١١٢﴾

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَعَلِمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿١١٣﴾

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْصُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿١١٤﴾

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيِّ لَهُمْ أَبْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَاءِنَا قُلْنَا مَا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ ﴿١١٥﴾

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنْ

posséder une grande richesse.» Le Prophète répondit: «Allah en a fait Son élu pour vous gouverner, Il l'a doté d'un savoir étendu et d'un physique épanoui. Allah donne le pouvoir à qui Il veut, Il est Immense et Omniscient.»

248. Le Prophète leur dit: «Le signe qui confirme le couronnement de Saül est l'apparition, pour votre quiétude, de l'Arche d'alliance portée par les anges et contenant des reliques des familles de Moïse et de Aaron ; c'est là, en vérité, un signe pour vous, pour peu que vous soyez prêts à croire.»

249. Lorsque Saül mit ses troupes en mouvement, il leur dit: «Allah va vous éprouver par une rivière. Celui qui en boira ne fera pas partie des miens, et celui qui s'abstiendra d'y goûter en fera partie, ainsi que celui qui n'en prendra qu'une gorgée dans sa main.» Ils en burent, sauf un petit groupe. Après que Saül l'eut traversée, avec ses fidèles, [ceux qui avaient bu] de la rivière déclarèrent: «Nous n'avons pas assez de force aujourd'hui pour affronter Goliath et son armée.» Mais ceux qui croient à la rencontre d'Allah répliquèrent: «Que de fois, par l'aide d'Allah, un petit groupe a triomphé d'une grande armée! Allah est avec les endurants.»

أَمْأَلِ قَالَ إِنْ أَلَّفَهُ
عَلَيْكُمْ وَزَادَهُ، بَسْطَةً فِي الْعِلْمِ
وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مَلِكَهُ، مَنْ يَشَاءُ
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿٢٤٧﴾

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ
أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ
سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا
تَرَكَ آءَالُ مُوسَىٰ وَآءَالُ هَارُونَ
تَحْمِلُهَا الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً
لِّكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٢٤٨﴾

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ
إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ مِّن شَرِبَ
مِنهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَّمْ يَطْعَمْهُ
فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً
بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ
فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا
مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ
بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ
يَظُنُّونَ أَنَّهُمْ مُلَكُوا بِاللَّهِ كَرَّمِ
فِئَةٍ قَلِيلَةٍ عَلَبْتُمْ فِئَةً كَثِيرَةً
بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ ﴿٢٤٩﴾

250. Lorsqu'ils furent face à Goliath et son armée, ils implorèrent en disant: «Puisse notre Seigneur répandre la force de la patience dans nos cœurs, raffermir nos pas, et nous donner la victoire sur les mécréants!»

251. Ainsi ont-ils défait leurs ennemis, avec l'aide d'Allah; David tua Goliath et obtint d'Allah la royauté, la sagesse et le savoir qu'Il voulait lui apprendre. Si Allah ne repoussait pas⁽¹⁾ les humains les uns contre les autres, la terre serait tombée dans le chaos. Mais Allah est Généreux pour les hommes.

252. Voilà les versets d'Allah, message de Vérité que Nous voulons te communiquer, car tu es bien du nombre des Messagers.

253. Tels sont les Messagers, dont Nous avons favorisé certains par rapport à d'autres. Allah a parlé à quelques uns d'entre eux et promu d'autres à de hauts rangs. Nous avons donné à Jésus, fils de Marie, des preuves évidentes et l'avons soutenu par le Saint Esprit. Si Allah l'avait voulu, ceux qui les ont suivis ne se seraient pas entre-tués après avoir reçu les messages de vérité. Mais ils se sont divisés,

وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا
رَبَّنَا أفرغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ
أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ
الْكَافِرِينَ ﴿٢٥٠﴾

فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُدُ
جَالُوتَ وَءَاتَاهُ اللَّهُ الْمُلْكَ
وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا
دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ
لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو
فَضْلٍ عَلَى الْعَالَمِينَ ﴿٢٥١﴾

تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ
بِالْحَقِّ وَإِنَّكَ لَمِنَ
الْمُرْسَلِينَ ﴿٢٥٢﴾

* تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ
مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ
دَرَجَاتٍ وَءَاتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ
الْبَيْنَتَ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ
وَلَوْ شَاءَ اللَّهُ مَا أَقْتَلَ الَّذِينَ مِنْ
بَعْدِهِمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمْ
الْبَيْنَتُ وَلَكِنْ اأخْتَلَفُوا فَمِنْهُمْ
مَنْ ءَامَنَ وَمِنْهُمْ مَنْ كَفَرَ وَلَوْ شَاءَ اللَّهُ
مَا أَقْتَلُوا وَلَكِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ ﴿٢٥٣﴾

(1) Chez Warsh: «si Allah ne dressait pas les humains les uns par les autres.»

entre croyants et infidèles. Si Allah ne l'avait pas voulu, ils ne se seraient pas entre-tués. En vérité, Allah fait ce qu'Il veut.

254. Ô vous qui croyez! Dépensez en charité de ce que Nous vous avons fourni avant l'avènement d'un jour où il n'y aura ni transaction, ni amitié, ni intercession; [le jour] où les mécréants seront reconnus coupables.

255. Allah! Il n'est de dieu que Lui. Il est le Vivant, l'Immuable! Jamais pris de somnolence ni de sommeil. A Lui appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre. Qui oserait intercéder auprès de Lui sans Sa permission? Il sait tout de leur passé et de leur avenir⁽¹⁾. Ils n'embrassent rien de Sa science, sauf ce qu'Il veut concéder. Son Trône s'étend au delà des cieux et de la terre dont Il assure la sauvegarde sans aucune peine. Il est l'Auguste, le Sublime.

256. Il n'est point de contrainte en religion. Le Vrai est désormais distinct de l'Erreur. Celui qui renie les faux dieux et croit en Allah, tient l'attache la plus solide, lien qui ne saurait se rompre. Allah entend tout et sait tout.

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ
مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعُ فِيهِ وَلَا حُلَّةٌ
وَلَا شَفَعَةٌ ۗ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ ﴿٢٥٤﴾

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ
سِنَّةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي
الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا
بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ
حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ﴿٢٥٥﴾

لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدْ
اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ
لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٥٦﴾

(1) Il s'agit de la créature en général.

257. Allah est le guide tutélaire de croyants, Il les fait sortir des ténèbres vers la lumière, tandis que les faux dieux sont les patrons des mécréants, qu'ils tirent de la lumière pour les conduire vers les ténèbres; ceux-ci seront les hôtes du Feu, où ils demeureront pour toujours.

258. N'as-tu pas observé le cas de cet homme qui discutait au sujet d'Allah avec Abraham, se prévalant du fait qu'Allah lui a donné la royauté? Lorsqu'Abraham dit: «Mon Maître est celui qui fait vivre et mourir», l'homme répliqua: «Moi aussi, je peux faire vivre et mourir.» Abraham rétorqua: «C'est Allah qui fait lever le soleil de l'Orient ; fais-le donc apparaître de l'Occident.» Ainsi le mécréant fut-il confondu. En vérité, Allah ne guide pas les hommes injustes.

259. Un autre exemple dans le cas de cet homme qui passait par une cité ruinée de fond en comble et qui se demanda: «Comment Allah ressusciterait-Il pareille cité?» Allah le fit mourir cent ans durant, puis le ressuscita; Il l'interrogea: «Combien de temps es-tu resté [mort]?» «Une journée ou une partie de journée seulement» répondit l'homme. Allah lui dit: «Eh bien non, tu es resté cent ans. Regarde ta nourriture et ta boisson. Elles ne

اللَّهُ وَلِيُّ الَّذِينَ ءَامَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أُولِيَاءُ لَهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿٢٥٧﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ ءَاتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿٢٥٨﴾

أَوْ كَالَّذِي مَرَّ عَلَى قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا قَالَ أَنَّى يُحْيِي هَذِهِ اللَّهُ بَعْدَ مَوْتِهَا فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ قَالَ كَمْ لَبِثْتُ قَالَ لَيْثُ يَوْمًا أَوْ بَعْضُ يَوْمٍ قَالَ بَل لَّيْسَ مِائَةَ عَامٍ فَانظُرْ إِلَى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانظُرْ إِلَى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِلنَّاسِ وَانظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا الْحَمَّا فَمَا تَبَيَّنَ لَهُ قَالَ

sont pas pour autant éventées. Regarde aussi vers ton âne. Nous ferons de toi un signe pour les hommes. Vois donc comment Nous faisons revivre les os, comment Nous les recouvrons de chair.» Ainsi édifié, cet homme affirma: «Je reconnais à présent qu'Allah a pouvoir sur toute chose.»

260. [Rappelle-toi] lorsqu'Abraham dit: «Seigneur, montre-moi comment Tu ressuscites les morts.» Il lui fut dit: «N'y croirais-tu pas?» «Mais si! dit Abraham, je veux seulement en avoir le cœur net.» Allah lui dit: «Prends quatre oiseaux auprès de toi, répartis-les en morceaux que tu placeras sur des monts séparés. Rappelle-les ensuite et ils te rejoindront en toute hâte. Sache alors qu'Allah est Tout-Puissant et Sage!»

261. L'exemple de ceux qui dépensent leurs biens pour la cause d'Allah est comme celui d'un grain qui produit sept épis, chaque épi donnant cent grains. Allah multiplie Ses récompenses en faveur de qui Il veut. Allah est Immense et Omniscient.

262. Ceux qui dépensent leurs biens pour la cause d'Allah, sans faire suivre leurs donations de rappel désobligeant ou de vexation, auront leur récompense auprès d'Allah, et

أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٥٩﴾

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي
الْمَوْتَىٰ قَالَ أُولِمُ تُوْمِنُ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيُظْمِنَ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ
فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ أَجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ
مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا
وَأَعْلَمُ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿١٦٠﴾

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ
كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلٍ فِي
كُلِّ سُنْبُلَةٍ مِائَةٌ حَبَّةٌ وَاللَّهُ
يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿١٦١﴾

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ
لَا يَتَّبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذَىٰ لَهُمْ
أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ

ne connaîtront ni crainte ni chagrin.

263. Une parole aimable, une attitude indulgente, valent mieux qu'une charité suivie d'un acte malveillant. Allah est Suffisant et Longanime.

264. Ô vous qui croyez! Evitez de réduire à néant, par le rappel et la vexation, le mérite de votre aumône, à l'instar de celui qui donne de ses biens par ostentation et ne croit pas en Allah et au Jour Dernier. Son œuvre ressemble à un roc recouvert de sable et sur lequel une averse s'abat, le laissant tout nu. [C'est ainsi que les infidèles] perdent les fruits de leurs œuvres. En vérité, Allah ne guide pas les mécréants.

265. Tandis que l'œuvre de ceux qui font des dons pour plaire à Allah et pour s'enraciner dans la piété ressemble à un jardin situé sur une élévation, arrosé par une bonne ondée, doublant ainsi sa récolte. A défaut de pluie, la bruine [continue de l'arroser]. Allah voit toutes vos œuvres.

266. Lequel d'entre vous, étant accablé par la vieillesse, père d'enfants débiles et possédant un jardin complanté de palmiers et de vignes où coulent des ruisseaux, donnant toute sortes de fruits, aimerait voir le tout brûlé par un

وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٦٦﴾

* قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ
صَدَقَةٍ يَتَّبِعُهَا أَذَىٰ وَاللَّهُ غَنِيٌّ
حَلِيمٌ ﴿٦٧﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا لَا تَبْطُلُوا
صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنْفِقُ
مَالَهُ رِيقًا وَالنَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ
الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ
فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَىٰ
شَيْءٍ مِّمَّا كَسَبُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ
الْكَافِرِينَ ﴿٦٨﴾

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ
ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِّنْ
أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا
وَابِلٌ فَتَاتَتْ أَكْلَهَا ضِعْفَيْنِ فَإِن
لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلَّ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٦٩﴾

أَيُّودٌ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّنْ
نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا
الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ
وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَةٌ ضِعْفَاءُ
فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ

ouragan dévastateur? C'est ainsi qu'Allah vous expose les paraboles pour que vous réfléchissiez.

267. Ô vous qui croyez! Faites votre aumône en donnant des biens que vous avez acquis et des produits de la terre que Nous avons sortis à votre intention et les denrées de bon aloi; ne cherchez pas à donner les produits avariés que vous n'accepteriez vous-mêmes qu'avec un regard méprisant. Sachez qu'Allah Se suffit à Lui-même, qu'Il est Digne de louanges.

268. Satan vous fait craindre la pauvreté et vous invite à commettre des turpitudes, alors qu'Allah vous promet pardon et faveurs; Allah est Immense et Omniscient.

269. Il fait don de la sagesse à qui Il veut; quel grand bien possède celui qui reçoit le don de la sagesse! Seuls les hommes doués d'intelligence en sont conscients.

270. Quelque don en charité que vous fassiez, quelques vœux que vous formuliez, Allah le sait; mais les injustes n'auront point de secours.

271. Que vous donniez ouvertement l'aumône est bien, mais il est encore mieux que vous la donniez discrètement aux pauvres. En récompense, cela

كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ ﴿٢٦٧﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ
مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ
الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ
تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا
فِيهِ وَعَلِمُوا أَنَّ اللَّهَ عَنِّي حَمِيدٌ ﴿٢٦٨﴾

الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ
بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ
وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ ﴿٢٦٩﴾

يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ وَمَن يُؤْتَ
الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا
وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ ﴿٢٧٠﴾

وَمَا أَنفَقْتُمْ مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِّنْ
نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ
وَمَا لِلظَّالِمِينَ مِن نَّصَارٍ ﴿٢٧١﴾

إِن تُبَدُّوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ
وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ
فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَيُكَفِّرُ

expié⁽¹⁾ vos péchés; Allah est au courant de tout ce que vous faites.

272. Il ne t'incombe pas de les (les impies) bien guider, Allah Seul dirige qui Il veut sur la bonne voie. Tout ce que vous dépensez en bonnes œuvres est dans votre propre intérêt; ne dépensant que pour voir la Face d'Allah. Quelque dépense en bien que vous fassiez, elle vous sera largement rendue. Vous ne serez nullement lésés.

273. Vous donnerez ces aumônes aux pauvres traqués en raison de leur foi, incapables de voyager pour chercher des profits sur terre; celui qui ignore leur état de dénuement croit qu'ils sont riches, tant leur dignité, dont les signes distinctifs sont reconnaissables, les empêche de quémander de manière importune. Tout ce que vous donnez en aumône, Allah le reconnaîtra.

274. Tous ceux qui, de leurs biens, donnent l'aumône, jour et nuit, ouvertement et en secret, auront leur récompense auprès d'Allah et ne connaîtront ni angoisse ni chagrin.

275. Par contre, ceux qui se nourrissent de l'usure ne se relèveront [de leurs tombes] qu'en

عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ
بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٧١﴾

﴿٢٧٠﴾ لَيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَكِنَّ اللَّهَ
يَهْدِي مَنْ يَشَاءُ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ
فَلِأَنْفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا
أَبْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ
يُؤَفَّفَ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تَظْلَمُونَ ﴿٢٧١﴾

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ
اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي
الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ
مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ
لَا يَسْأَلُونَ النَّاسَ إِحْقَاقًا وَمَا تُنْفِقُوا
مِنْ خَيْرٍ فَيَأْتِ اللَّهَ بِهِ عَلَيْهِمْ ﴿٢٧٢﴾

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ
وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ
أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٢٧٣﴾

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا
كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ

(1) Chez Warsh: «...Nous vous accorderons une rémission de vos péchés.»

chancelant. Leur démarche convulsive sera pareille à celle d'un possédé par les démons. N'ont-ils pas affirmé que l'usure était comme le négoce? Or Allah autorise le négoce et interdit l'usure. Celui qui s'en abstient, obéissant à l'ordre venu de son Seigneur, aura son passé absout et son sort relèvera d'Allah. Mais celui qui récidive sera parmi les hôtes du Feu où il demeurera pour toujours.

276. Allah ruine [le profit de] l'usure et fructifie l'aumône; Allah déteste tout infidèle endurci dans l'impiété et le péché.

277. Certes, ceux qui croient en Allah et qui font de bonnes œuvres, accomplissent la prière rituelle et s'acquittent de l'aumône légale, auront leur récompense auprès d'Allah. Ils n'éprouveront ni angoisse ni chagrin.

278. Ô vous qui croyez! Craignez Allah! Renoncez, quant au reste, à toutes les opérations d'usure, si vous êtes vraiment croyants.

279. Si vous ne le faites pas, sachez que vous entrez en conflit ouvert avec Allah et Son Messager. Mais si vous vous repentez, vous conserverez votre capital [en principal], sans léser personne et sans être vous-mêmes lésés.

الْمَيْسِرَ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ
الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۗ فَمَنْ
جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ
مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ
أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿٢٧٥﴾

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرِي الصَّدَقَتِ وَاللَّهُ
لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ﴿٢٧٦﴾

إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
وَأَقَامُوا الصَّلَاةَ وَءَاتَوُا الزَّكَاةَ لَهُمْ
أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ
وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٢٧٧﴾

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا
مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُمْ مُؤْمِنِينَ ﴿٢٧٨﴾

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ
وَرَسُولِهِ ۗ وَإِن تُبْتِغُوا فَكُمُوهَا ۗ وَسْ
أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ
وَلَا تُظْلَمُونَ ﴿٢٧٩﴾

280. Si votre débiteur se trouve en difficulté de payer, attendez qu'il soit dans de meilleures conditions [pour rembourser]; si vous lui consentiez une remise charitable, ce serait encore mieux pour vous, si vous saviez.

281. Redoutez aussi le jour où vous serez ramenés à Allah, où chacun recevra le prix de ses actes, sans que personne ne soit lésé!

282. Ô vous qui croyez! Lorsque vous convenez d'une transaction comportant une dette à terme fixé, mettez-le par écrit. Un scribe sera requis pour en consigner les conditions, en toute honnêteté. Aucun scribe ne devra récuser cette mission; qu'il écrive selon ce qu'Allah lui a appris. Cet écrit se fera sous la dictée du débiteur qui doit craindre Allah, son Seigneur, et ne point minorer les droits de son créancier. Si le débiteur est légalement incapable, ou débile, ou dans l'impossibilité de dicter lui-même sa déclaration, son tuteur aura à dicter pour lui en toute équité. Faites appel, dans ce cas, à deux témoins parmi les hommes, ou, à défaut, à un homme et deux femmes dont le témoignage vous paraît acceptable. Ainsi si l'une d'elles oublie, l'autre lui rappellera ce qu'elle aura oublié. Les témoins requis ne peuvent se dérober quand

وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ
وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ
تَعْلَمُونَ ﴿٢٨٠﴾

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَىٰ اللَّهِ ثُمَّ تُوَفَّىٰ
كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ
لَا يُظْلَمُونَ ﴿٢٨١﴾

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ
إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ
بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ
كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ
فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ
اللَّهَ رَبَّهُ وَلَا يَخْشَ مِنْهُ شَيْئًا فَإِنْ
كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا
أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ
بِالْعَدْلِ وَأَسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ
رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ
فَرَجُلٌ وَأَمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ
الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكَّرَ
إِحْدَاهُمَا الْأُخْرَىٰ وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا
مَادُعُوا وَلَا تَسْمَعُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ
كَبِيرًا إِلَىٰ أَجَلِهِ ذَٰلِكُمْ أَقْسَطُ عِنْدَ
اللَّهِ وَأَقْوَمُ لِشُّهَدَاءِهِ وَأَدْنَىٰ أَلَا تَرْتَابُونَ إِلَّا
أَنْ تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ

ils sont cités. Ne répugnez pas à noter par écrit la transaction quel que soit le montant de la dette dont le terme est fixé. Cette procédure est plus juste auprès d'Allah et rend le témoignage plus sûr et le doute improbable. Toutefois, s'il s'agit d'une transaction courante, sous forme d'échange entre vous, vous n'êtes pas tenus de l'établir par écrit. Mais toute transaction se fera devant témoins. Ni le scribe ni le témoin ne doivent subir de pression. Quiconque oserait le faire commettrait un acte pervers. Craignez donc Allah! Allah vous instruit, Allah est Omniscient.

283. Si vous êtes en voyage, et que vous ne trouvez pas de scribe, le créancier peut exiger un gage qu'il détiendra. Mais s'il fait confiance au débiteur, celui-ci doit nécessairement s'acquitter de sa dette au terme échu. Qu'il craigne Allah, Son Seigneur! En aucun cas, les témoins ne doivent refuser de déposer. Quiconque refuse de témoigner sera coupable en son âme et conscience. Allah est au courant de tout ce que vous faites.

284. A Allah appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre. Que vous dévoiliez vos pensées, ou que vous les dissimuliez, Allah vous en demandera compte. Il pardonnera à

فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا
وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَ كَاتِبٌ
وَلَا شَهِيدٌ وَإِنْ تَقَعُوا فَإِنَّهُ رُفُوفٌ
بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ
وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٢٨٣﴾

﴿٢٨٣﴾ وَإِنْ كُنْتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا
فَرِهْنُمْ مَقْبُوضَةً فَإِنْ مِنْكُمْ بَعْضُكُمْ
فَلْيُؤَدِّ الَّذِي أُؤْتِمِنَ أَمَلَّتَهُ، وَلْيَتَّقِ اللَّهَ
رَبَّهُ، وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ
يَكْتُمْهَا فَإِنَّهُ إِثْمٌ قَلْبُهُ، وَاللَّهُ
بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ ﴿٢٨٤﴾

لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ
تُبَدُّوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْتُخْفَوهُ
يَحْسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ
يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ

qui Il voudra, et châtiara qui Il voudra. Allah est Omnipotent⁽¹⁾.

285. Le Messager [d'Allah] a cru à ce que son Seigneur lui a révélé, ainsi que les fidèles; chacun a cru en Allah, en Ses anges, en Ses Livres révélés et en Ses Messagers, sans faire de distinction entre Ses Messagers. Tous implorent: «Nous avons bien entendu et nous nous soumettons. Accorde-nous Ton pardon, Seigneur! C'est à Toi [qu'aboutit] tout destin.»

286. – Allah ne charge nulle âme au-delà de sa capacité; pour elle ce qu'elle a acquis et contre elle ce qu'elle a commis⁽²⁾. «Seigneur, ne nous tiens pas rigueur de nos omissions et de nos erreurs! Seigneur, ne nous fais pas subir les lourdes épreuves infligées aux peuples avant nous! Seigneur ne nous impose pas d'obligations que nous ne pouvons pas supporter! Pardonne-nous, Seigneur; absous nos péchés, admets-nous dans Ta grâce! Tu es notre Maître; accorde-nous le triomphe sur les infidèles.»

شَيْءٍ قَدِيرٌ ﴿٢٨٥﴾

ءَامَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ
وَالْمُؤْمِنُونَ كُلٌّ ءَامَنَ بِاللهِ
وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا
سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ
الْمَصِيرُ ﴿٢٨٥﴾

لَا يَكْفِي اللهُ نَفْسًا إِلَّا أَوْسَعَهَا لَهَا
مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا كَسَبَتْ رَبَّنَا
لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا
وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِيصْرًا كَمَا حَمَلْتَهُ
عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تَحْمِلْنَا
مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاعْفِرْ
لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى
الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٨٦﴾

(1) Verset abrogé par le verset 286 ci-après.

(2) Ce verset a été révélé alors que les croyants étaient très inquiets par ce qui avait été révélé dans le verset 284.